

உ  
கடவுள் துணை.

# செந்தமிழ்.

தொகுதி-க.] சாதாரண-வருதைமீ. [பகுதி-ந.

உ

திருச்சிற்றம்பலம்.

## நூலாராய்ச்சி.

(கம்பராமாயணம்.)

உலகில் வழங்கும் பாஷைகள் பல. அவ்வப்பாஷைக்குரியா கப்பல சான்றோர் பற்பல காலங்களில் தோன்றிக் கடவுளின்றிரு வருட்பேறடையராய்த் தந்நண்ணறிவின் பயனாய நூல்களியற்றி அதனால் அப்பாஷைக்கும் தமக்கும் மிக்க சிறப்புண்டாக்கியுள்ளா ரென்பது யாவரும் நன்கறிந்ததேயாம். அவராலியற்றப்பட்ட நூல்கள் பல்வகை நயங்களும் பொருந்தி நீண்டகாலமாய்ப்பல்லோராலும் புகழ்ந்து பாராட்டப்படுகின்றன. அந்நூல்களே “நளின்தொறும் நூனயம்போலும்” என்னும் வாக்கிற்கிலக்கியமாய்ப்பலமுறையாராய்ப்புகினும் ஒவ்வொருமுறையினும் புதியபுதிய விஷயங்களை அறி தற்கிடையுள்ளன. இவ்வாறாய சிறந்த மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்றே. இம்மொழிக்குரியருள் எண்ணில் பல சான்றோர்கள் அவ்வப்போதவதரித்துச் சிறிய பெரிய நூல்கள் பல இயற்றி நம் தமிழ்மொழியை வளப்படுத்தியுள்ளார். அந்நூல்களுட் சிலவற்றையேனும் பலகால் நனுகியறியப்புகுந்கருமத்தே மேற்கோடற்கு நம் ஆயுட்பிரமாணம் பற்றாததாகும். ஆயினும் அச்சான்றோர்களது நூற்பொருள் ஆராய்ச்சியில் மனத்திறகுண்டாம் இன்பம்போல் இவ்வுலகில் வேறெக்கருமத்தினும் உண்டாவதில்லையென்பது கற்றோர்களது அநுபவசித்தமே. இவ்வகையாய நூலா

\*

ராய்ச்சியையும் ஓர் விஷயமாகத் தம்முட்கொண்டு நம் “செந்தமிழ்” விளங்கவேண்டுமெனவும் அவ்விஷயதானஞ் செய்பவருள் யானும் ஒருவனாயிருத்தல்வேண்டுமெனவும் சில வித்துவான்களும் எனது நண்பருட்சிலரும் விரும்பியதனால் மிச்ச கல்விமான்களால் இயற்றற்குரிய இவ்வரும்பெருஞ்செயற்குச் சிற்றறிவினரைய யான் அவராணையை மறுத்தற்கஞ்சி ஒருப்பட்டேன்.

சான்றோர் நூல்களுள் செம்பொருளேயன்றிக் குறிப்பிற்றரு பொருள் மிகுதியும் உள்ளன. அவை நுணுகியறிவார்க்கே புலப்படற்குரியன. இத்துணைச் சிறப்புவாய்ந்த நூல் பல நம் தமிழ் மொழியிடத்து உளவேனும் யான் இதுபோது “கம்பராமாயணம்” என்னும் நூலாராய்ச்சியை விஷயமாகக்கொண்டு என் சிற்றறிவிற்கெட்டிய துணையும் நம் “செந்தமிழ்” வாயிலாய் விரிப்பான்றொடங்குகின்றேன்.

சுந்தரகாண்டம்; திருவடிதொழுதபடலம்.

(58-வது செய்யுள்.)

கண்டனன்கற்பினுக்கணியைக்கண்களால்  
தெண்டிரையலைகடலிலங்கைத்தென்னகர்  
அண்டர்நாயகவினித்துறத்தியையமும்  
பண்டுளதயருமென்றனுமன்பன்னுவான்.

இச்செய்யுள் அநுமன் சீதையைக்கண்டு பின்னர் பூராமரிடம் வந்து அவர் திருவடிதொழுது பிராட்டியின் விருத்தாந்தம் கூறுவது.—

இதில் கண்டனன் எனப்பயனிலையை முன்னர்க்குறியது என்னையோவெனின்? பூராமன் சீதையைத்தேடிக்கண்டுவருதற்கு அநுமனுக்கு ஆணை தந்தவராதலின் அநுமன் காண்டற்குரிய பொருள் சீதையென்பது பூராமனுக்குத்துணிந்தபொருளேயாம். அநுமன் கண்டனனோ வில்லையோ என்பதே ஐயம். ஐயத்தை நீக்கலே வாக்கியம் எழுவதன் முக்கியப்பயனாதலின், கண்டனன் என்னும் ஐயத்

தை நீக்குஞ்சொல்லை இங்ஙனம் முன்னர்ப்புணர்த்திக்கூறினார் எனக்கோடல் ஒன்று. அன்றியும், சீதையைக்கண்டனன் எனக்கூறின் சீதையென்ற சொல்லைக்கேட்ட துணையானே பயனிலை கண்டதாகவோ காணாததாகவோ எவ்வாறு முடியுமோ என்று ஐயத்தை வினைத்துப் பயனிலை முடியுந்துணையும் ஸ்ரீராமனை அவாசியவுள்ளத்தனக்குமாதலின் அத்துணைச் சிறுபோதும் அந்நிகழ்ச்சியுருவண்ணம் துணிபொருளைக்கூறிக் காலத்தை நீட்டியாது ஐயத்தை விரைவீக்கற்பொருட்டு கண்டனன் என்று சொல்லை முதற்கட்பொருத்திக்கூறினாரெனக்கோடலும் ஒன்று.

இனிச் சீதைக்குரிய இயற்பெயராக் கூறுது கற்பினுக்கணி என ஒரு புனைபெயராக் கூறியது என்னெனில்? கற்பென்ற துணையானே பெண்ணென்பதும் அவள் தன்மையும் ஒருங்கே அறியக்கூடத்தலானும் கற்பென்ற சொல்லால் குறிக்கப்படும் பெண்பால் சீதை என்பது முன்னரே ஸ்ரீராமனுக்குத் துணியப்பட்டபொருளாதலானும் சொற்பல்காமை என்னும் நயம்பற்றிக்கூறியதெனலாம். கற்பினைச் சீதை அணியாகக்கொண்டனன் எனக்கூறல் மரபாயிருக்க, கற்புச் சீதையை அணியாகக்கொண்டதெனப்பொருள்பட, “கற்பினுக்கணியை” என்று கூறியது என்னையோவெனின்? சீதை கற்புக்குணம் உடையாள் என்பது ஸ்ரீராமன் நன்கறிந்ததே ஆயினும் அவளைக்கொண்டு சென்றான் அரக்கனாதலின் அவன் ஆக்கிரமித்துக் கற்புக்கழிவுசெய்தனனே என ஐயுற்றக்குக்காரணமுண்டாதலின், கற்புச் சீதையாற்போற்றப்படும் பிறர் ஆக்கிரமத்தால் அழிவுபெறாமலும் வனப்புற்றிருக்கின்றதெனக்குறித்தற்பொருட்டே கற்பு சீதையை அணியாகப்பூண்டு விளங்கியதெனச்சீதையின் கற்பின் எவ்வகை ஐயமும் ஒரு சிந்தும் நிகழாவண்ணம் கூறியதெனக்கொள்க. அன்றியும் கற்பென்பது பொதுவகையால் மகனார் யாவரும் இன்றியபையாது போற்றற்குரிய குணமாம். அன்பென்னுங்குணத்தைத் தம் பதிமாட்டேயன்றி வேறெப்பொருளினும் செல்லற்கிடங்கொடாது போற்றுதலே கற்பெனத்தகும். கற்புக்குணம்பூண்ட மங்கையர் பல்லோரும் தம் பதிமாட்டே செல்லற்குரிய அன்பைப்பிரித்துத்தம் பதிமாட்டும், பாம்பதியான ஈசன்மாட்டும் செலுத்தலும், அவ்வாறு இருவகைப்பட அன்பு செலுத்தினும் அவரைக்கற்பு

டைமங்கையராகவே உலகங்கொள்ளலும் இயற்கை. ஆயினும் ஒரு திறப்பட்ட அன்பு இருவகைப்பட்ட துணையானே அக்கற்பின் சிறப்புச்சிறிது குன்றியதாகவே கொள்ளலாம். சீதையின் விஷயத்தில் பதியும், பரமபதியும் ஒருவரான ஸ்ரீ ராமபிரானேயாதலால் சீதையின் கற்பில் ஒரு சிறு குறையும் இன்றாகி விளங்குதலின், கற்புக்குச்சீதை அணியாகிக் கற்பின் இயற்கையில் அமைந்த சிறிய குறையையும் மாற்றிக் கற்பை வனப்புறச்செய்தாள் எனக்கோடற்கே கற்பினுக்கணியை எனக்கூறியதெனக்கொள்க.

இனி, கண்டனன் என்ற துணையானே காண்டற்குரியவறுப்புக் கண் என்பது தெளிவாயிருக்க கண்களால் என மிகுத்துக்கூறியது எதுபற்றியோ எனின்? ஒரு பொருளை நிச்சயித்தற்குப் பிரத்தியட்சம், அநுமானம், சாப்தம் எனப் பிரமாணங்கள் மூன்றுள்ளன. இவற்றுள் அநுமான சாப்தப்பிரமாணங்களால் தெளிந்தபொருளையும் பிரத்தியட்சம்போற்கொண்டு வியவகரிப்பது உலகவழக்கில் உண்டு. அதுபோல் சம்பாதி உயர்ந்து பறந்து சீதையை இலங்கையிற்கண்டு சொல்லிய ஆப்தவாக்கியப்பிரமாணத்தோடு அடையாது தானே கடலைத்தாவிச்சென்று சீதையைத்தன்கண்டுகொண்டு கண்ட பிரத்தியட்சம்பற்றிக் கூறியதென வலியுறுத்தற்கே கண்களால் என அநுமன் சொல்லியதெனக்கோடற்கென்க. அற்றாயின், கண்டனன் என்ற சொல்லை அடுத்தே கண்களால் என்ற கருவிப்பொருளையும் உடன்கூறாது கற்பினுக்கணியை என்ற சொற்குப்பின்னர் கண்களால் எனக்கூறியது எவ்வையோவெனின்? கற்பென்பது உள்ளத்தினிகழும் ஓர் நெகிழ்ச்சியாய் குணமே உன்றிக் காண்டற்குரியபொருள் அன்றாயினும் அசோகவனத்திடை இராவணன் வந்து பிராட்டியாரோடு சம்பாஷித்தகாலத்து வெளிப்பட்ட சீதையின் கற்புத்திறத்தை அநுமன் மரத்தில் மறைந்து நின்று கண்டாகக்கண்டானுதலின் சீதையையேயன்றி அவள் கற்புத்திறனையும் தன் கண்ணாற்கண்ட பிரத்தியட்சம்பற்றிக் கூறியதெனக்கோடற்கு, கற்பினுக்கணியென்ற சொற்குப்பின்னர் கண்களால் எனக்கருவிப்பொருளை வைத்ததென்க.

இனி, “தெண்டிரையலைகடல் இலங்கைத்தென்னகர்” என்றதனால் அநுமன் சீதையைக்கண்ட இடங்கூறியவாறாயிற்று. இலங்

கையென்ற இடப்பெயரோடு அந்நகர்நின்ற திசையையும் உணர்த்துவான்தென்னகர் எனக்கூறியதாகக்கொள்ளலுமாம். அன்றியும் சீதையைக்காண்டலே காரணமாக அநுமன் இலங்கை சென்றிருப்பினும் மாற்றுவயிற்சென்றுழி அவன் வலிமுதலியன ஆய்ந்தறிந்து தம் நாயகற்குணர்த்தல் உத்தமத்துதின் கடனாதலால் அம்முறைபற்றி அநுமன் இலங்கையின் தன்மையை நன்காராய்ந்து ஸ்ரீராமனுக்குக்கூறியதாகப் பொருள்கோடற்கும் இடந்தந்துளது. அஃதெங்ஙனம் எனின்? தென்னகர் என்பது அழகுபொருந்திய நகர் எனப்பொருள்படும். இதனால் அழகு முதலியன பொருந்திநின்றற்கு உரிய புண்ணியம் அமைந்து நின்றதென்பது உய்த்துணரக்கிடந்தது. இதனால் இராவணன் முன்னர்ச்செய்த தவம் முதலிய நற்கருமத்தின் பயனாய் இத்திருவெய்தினனென்பது தெளிவாம். ஆயினும் அலைகடலிலங்கையென இலங்கைக்குக்கொடுத்த அடையால் கடல்கூழ்ந்த இலங்கை எனப்பொருள்பட்டு கடல் கரியநிறத்தைக்குறிக்க கரியநிறம் பாவத்தைக்குறிக்க பாவத்தாற் சூழப்பட்ட இலங்கையெனக்குறிப்பிற்றருபொருளாய்க்கொள்ளற்கு இடந்தந்துள்ளது. இதனால் முன்னர் இலங்கைக்கு அரசனை இராவணன் புண்ணியப்பேறுற்றிருந்தும் பின்னர் அவன் செய்த பாவம் மிகுத்துச் சூழ்ந்துவிட்டமையால் வினாவில் அவன் அழிதற்குரியனென அநுமன் உய்த்துணர்ந்து ஸ்ரீராமனுக்கு அக்கருத்தாந்தோன்றக்கூறினான் எனவும் கொள்ளலாம். அன்றியும் கடல் தாழிடமாதலின் அதனை அடுத்த இலங்கையும் தாழ்வடைந்திருக்கின்றதெனக்குறித்ததாகவுங்கொள்ளலாம். இதுவன்றியும் வானவீரர்க்குச்சீதையைத் தேடிவரும்படி குறித்தாலத்த அநுமன் வாராது காலந்தாழ்த்தமைபற்றி ஸ்ரீராமன் தன்னை அபராதியாய் மதித்தல்கூடுமாதலின் அவ்வாறேண்ணைதிருக்கக் கடலைக்கடந்து சீதையைக்காணவேண்டியிருந்த தாமேற்கொண்ட செயலின் அருமைதோன்றத் 'தெண்டிரை அலைகடலிலங்கை' எனக்கூறித்தன் அபராதத்தைக் கூறித்தற்குக் காரணமுளதெனக்கூறினான் என்றலும் ஆம்.

இனி, அண்டர்நாயக என இராமனை ஓர் புனைபெயர்கொண்டு அநுமன் விளித்தவாறென் எனின், கடல்கூழ்ந்த இலங்கை என்றதனால் சத்துரு பக்கல் தாழ்வு குறித்தானாகலின் அதனின் மா

றாய்த் தன் நாயகன்மாட்டுள்ள உயர்வுகுறிப்பான் அண்டர்நாயக எனக்கூறினானும், அன்றியும் அண்டர் யாவரும் இராவணன்மாட்டு ஏவற்றொழில் புரியக்கண்ட அநுமன் இராவணனினும் சிறப்புடைமை இராமனிடையக்கண்டானுதலின் அண்டர்நாயகன் என்ற பெயர்புனைந்தான் எனக்கொள்க. அன்றியும் கடல்குழந்த இலங்கை என்றதனால் பாவஞ்சூழ்ந்த இலங்கை எனக்கொண்டு அதற்கு இறைவனும் சத்துருவுமான இராவணன் பாவியெனத்துணிந்தான்; அதற்கு மாறாய்ப் புண்ணியபூமியில் உறைபவர் அண்டர் ஆதலின் அவர்க்கு நாயகன் என்றதனால் ஸ்ரீ ராமனைப் புண்ணியமூர்த்தியெனக்கொண்டு விளித்தானென்க. இதனால் பாவந்தோற்பதும் புண்ணியம் வெல்லுவதும் ஒருதலையாகலின் பாவியாகிய இராவணனுக்குத் தோல்வியும், ஸ்ரீராமனுக்கு வெற்றியும் உளவாதல்குறித்துக் கூறினான் எனக்கோடலும் அமையும். அன்றியும் இராவணன் அண்டர்க்கு இடுக்கண் செய்வதால் தம் அடியார்க்குறும் இடையூறு நீக்கல ஆண்டான் கடமையாதலின், ஸ்ரீராமன் இராவண ஸம்ஹாரம் செய்வதற்குக் காரணமுண்டெனத் தோற்றுவான் 'அண்டர் நாயக' என விளித்தான் என்பதுமாம்.

இதனையடுத்த இனிவென்னும் பதப்பிரயோசனம் யாதோ என்னின்? தான் இதுகாறும் உணர்ந்து கூறிய யாவும் மெய்யுணர்ச்சியேயன்றி ஒரு சிறிதும் பொய்யுணர்வில்லை எனத் தன் துணிபின் வன்மை தோற்றற்கென்க.

(இனித் துறத்தி என்றார்) துறத்தல், நீக்கல், ஒழித்தல், தவிர்தல் முதலிய சொற்கள் பிற்காலத்தில் பொருள்வேற்றுமை சிறிதமற்ற ஒரு பொருள் குறித்த பலவினைத் திரிசொல்லாகக்கொள்ளும் வழக்கு உளவேயன்றி முற்காலத்துச்சான்றோராய நூலாசிரியர் உரையாசிரியர் முதலினோர் இச்சொற்களைச் சிறிது பொருள்வேற்றுமையுடையனவாகவே கொண்டு அவ்வவ்விடத்திற்கேற்ப அவற்றைப் பிரயோகிக்கும் கொள்கையுடையாரென்பது பண்டைநூல் உரையாராய்ச்சியுடையாரது துணிபு. இவ்வாறு பல சொற்களையும் அவ்வவற்றிற்குரிய பொருளாற்றலை நன்குணராத பிரயோகிக்கும் வழக்கை எடுத்து விளக்கப்புகின் மிகவிரியுமாதலால்

இங்குப் பிரயோகிக்கப்பெற்ற துறத்தல் என்னும் சொற்பொருளாற்றல் ஒன்றே ஆராய்வாம். ஒரு காலத்துத்தான் நீக்கியபொருள் தன்வயின் பிற்காலத்து வந்து அடையவுங்கூடும். அவ்வாறன்றி ஒருகாலத்துத்தாம் நீக்கியது பின்னர் எக்காலத்தும் தம்மை அடையாது விடுதலென்ற பொருள்பற்றியே துறத்தல் என்னும் பதம் பிரயோகிக்கப்படுவது. இதனை ஒருகாலத்து இல்லறவின்பத்துப் பொருந்திநின்று பின்னரவ்வின்பம் ஒரு சிறிதும் தம்மை வந்து அடையாது அறவே ஒழித்தவரைத் துறந்தார் எனக்கூறும் வழக்குப்பற்றியுணர்க. இதனால் இங்குத் “துறத்தி ஐயமும்பண்டுளதயரும்” என்ற இடத்தம் ஐயமுந் துயரும் இனி எக்காலத்தும் ஒரு சிறிதும் ஸ்ரீ ராமனை வந்தடையாவென்னுந்துணிபுபற்றி அப்பொருட்குரிய “துறத்தி” என்னுஞ்சொல்லாற் கூறியதென்க.

இனி, ஐயமும் என்று பல்வகை ஐயங்களையும் உளப்படுத்தற்கு ஜாதி ஒருமையாற்குறிஞர். பல்வகை ஐயமாவன:—சீதையிருக்குமிடம், அவள் கற்பின் சீலை, மாற்றான்வலி, தன்வலி, போரில் வெற்றி முதலியன. இவையாவும் தாம் நன்காராய்ந்த துணிபுரை முன்னர்க்குறினராதலால் அதுபற்றிய ஐயம் ஸ்ரீராமனுக்கு இனி நிகழன்முறையன்றென்பான் இனித்துறத்தி ஐயமும் என்றார்.

இனி, பண்டுளதயரும் என்றது எற்றுக்கெனின், ஐயம் பல்வகையாயவாறுபோல் துயரும் பல்வகைக் காரணம்பற்றி எழுந்தனவாகும். துயரெனக்கூறியமையாது பண்டுளதயர் என்றதனால் சீதையின் பிரிவால் உண்டாய துயர் நீங்குங்காலம் கிட்டியதனால் துயரைப் பண்டுளதெனக் கொண்டாரென்க அன்றியும் ஸ்ரீ ராமனுக்குச் சீதையின் பிரிவு நீண்டகாலம் உண்டாயதெனக்காலத்தின் நீடிய தன்மை குறிப்பான் பண்டெனக்கூறியதுமாம். அல்லது உம் ஸ்ரீராமன் நாடுவிட்டுக் காடடைந்ததனால் தாயர் தம்பியர் முதலியோரை விட்டு நீக்கிய தன்புழம் இராவணவதம் விரைவில் முடிந்து நாடடையத் தீருமாதலின் அத்துயரும் நீக்கற்குரிய என்றற்குப் பண்டுளதயரும் துறத்தியென்றதென்க. மற்றும் பர்கடலில் தேவர்கட்கும் தண்டகவனத்தின் முனிவர்களுக்கும் கண்டக

னான இராவணனை வதைத்து அவர்கட்கு இன்பம் நல்குவதாக வாக்களித்தபடி அது நிறைவேறாது தாங்கூறிய துஷ்டநிகரகஞ்செய்து சிஷ்டபரிபாலனம் செய்யக் காலந்தாழ்த்தமையான் ஸ்ரீராமனுக்குண்டாய துயரும் குறித்தற்குப் பண்டுளதுயரும் எனக் கூறிய தெனலும் பொருந்தும்.

இனி, “அதுமன் பன்னுவான்” என முடித்தமையின் இச்செய்யுள் அதுமனது கூற்றெனவுணர்க. இதில் பயனிலையை இறந்தகாலத்தாற்கூறன் மரபாயிருக்கப்பன்னுவான் என எதிர்காலத்தாற்கூறியது என்னையோ எனின், தாம் கருதிய விஷயங்களைத்தொகுத்து இச்செய்யுளிற் கூறியதேயன்றிப் பின்னரும் சில செய்யுட்களால் வகுத்துரைப்பான்பு குகின்றூராதலின் என்க.

(இன்னும் வரும்.)

பொ. பாண்டித்துரை.

## தொல்காப்பியப்பரிகை.

க. ஏனை வினையெச்சம் வினைமுத லானும்  
ஆன்வந் தியையும் பிறவினை யானும்  
தாமியன் மருங்கன் முடியு மென்ப.

(வினை-௩௫.)

(இ-ள்) செய்து, செய்யூ, செய்யு என்னும்வாய்பாடுகள் மூன்று மல்லாத மற்றைய வாய்பாட்டு வினையெச்சங்கள் வினைமுதலுக்குரிய வினைகொண்டும், அங்கே வந்துபொருந்தும் பிற வினைமுதலுக்குரிய வினைகொண்டும் (வரையறையின்றித்) தாமியலுமாற்றன்முடியும் என்று கூறுவர் ஆசிரியர் எ-று.

“செய்தென, செய்யியர்” முதலிய வாய்பாட்டு வினையெச்சங்களாகிய ஏனை வினையெச்சம், தன்கருத்தாவின்வினை, பிறகருத்தாவின்வினை என்னும் இருவகை வினையுங்கொண்டு முடியும் என்பது இதன் தாற்பரியம்.

ஏனை என்பது முன்னர்ச்சட்டப்பட்டதனைத் தவிர்த்து அதன் இனத்தைக்கருதி நிற்பதோரிடைச்சொல். “முதனிலை மூன்றும்” என்பதனாற் கொள்ளப்பட்ட “செய்து, செய்யு, செய்பு” என்னும் வாய்பாடுகள் மூன்றாமே முன்னர்ச்சட்டப்பட்டது எனக்கொள்க. வினைமுதல் - முடிக்கும் வினையின் கர்த்தா. இது தன்கர்த்தா எனவுங் கூறப்படும்.

“ஆன்வந்தியையும்” என்புழி “ஆன்” என்பது அவ்விடம் என்னும் பொருளை உணர்த்தும். இது “ஆன்வழிக்கொள்ளும்வேதனவன்றனைப் பற்றி வல்லே—யீன்வருகென்ன” (விராட்ட) என்னுந் தணிகைப்புராணத்தினாலுந் துணியப்படும். சிவஞானபோதத்திலே எட்டாஞ்சூத்திரத்திலே “பசித்துண்டு” என்னும் வெண்பா விலே “தவத்தான் மருவு” என்புழி “ஆன்” என்பதற்குச் சிவஞானசுவாமிகளும் “அவ்விடம்” என்று பொருள்கூறி “ஆன்வந்தியையும்” என்னும் இச்சூத்திரபாகத்தையும் எடுத்துக்காட்டினர். இலக்கணவிளக்கத்திலும் இச்சொற்கு இப்பொருள் கூறப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு கூறப்பட்ட “ஆன்” என்பது அச்சிடப்பட்ட தொல்காப்பியவுரைகளிலும், நேமிநாதவுரையிலும் ஆன எனனகாரவுயிர்மெய்யீறாகி வேறுபட்டுப் போயிற்று. அவ்வுரைகளிலே “ஆனவந்து” என்றிருத்தலை நோக்குக. “ஆண்டுவந்து” என்னும் அது னுரையையும் நோக்குக. இவ்வுரைக்கு “ஆன” என்னும் அச்சொல்லின்கண் ஆற்றல் இல்லை.

“பிறவினையானும்” என்புழிப் “பிறவினை” என்பது பிறகருத்தாவின்வினை எனப்பொருள்படும். பிறகருத்தாவைப் பிறவினைமுதல் எனவுங் கூறுவர் “பிறவினையானும்” என்னும் பாடம்மேலே கூறப்பட்ட தொல்காப்பிய நேமிநாதவுரைகளிலும், சிவஞானபோதமாபாடியத்திலும் “வினைநிலையானும்” என்று வேறுபட்டுப் போயிற்று. “வினைநிலையானும்” என்பதற்கு நச்சினூர்க்கினியத்திலுஞ் சேனாவரையத்திலுங் காணப்படும் உரை “பிறவினையானும்” என்பது. இவ்வுரைக்கு “வினைநிலையானும்” என்பது இயையுமாறு எங்ஙனம்! இதற்கேற்ற ஆற்றலையும்காணோம்! ஆதலின் “பிறவினையானும்” என்னும் பாடமே பெரிதும் பொருந்துமாறுடையது. இப்பாடம் அச்சிடாப்பிரதி ஒன்றில் இருந்தது. அதுநிற்க. அப்பாற் செல்லுதாம்.

உ. அளபெடை மிகு உ மிகர விறுபெயர்

இயற்கைய வாசுஞ் செயற்கைய வென்ப. (விளி-அ.)

(இ-ள்.) அளபெடை தன்னியல்பின் மிக்குமாத்திரைபெற்று நிற்கும் இகரவீற்றுப்பெயர் இயற்கையவாய் விளிகொள்ளுஞ் செயற்கையையுடைய என்று கூறுவர் ஆசிரியர் எ-று.

உரைகாரர் தன்னியல்பின் மிக்கொலிக்குங்கால் நான்குமாத்திரையும் ஐந்துமாத்திரையும் பெறும் என்பதும், இகரம் ஈகாரமாகாமையின்; இயற்கையவாகும் என்றும், மாத்திரை மிகுதலாகியசெயற்கையுடைமையாற் செயற்கைஎன்றுங் கூறினர் என்பதுங் கூறுவர்.

இதன் உதாரணத்தையும் பரீக்ஷிப்பாம். “தொழிலீஇஇஇஇ” என்பதே இதற்கு உதாரணமாகும். இவ்வுதாரணம் கலித்தொகையிலே முல்லைக்கலியிலே மூன்றாவதிலே அடியின் முதலிலே நின்ற கூன் என்னுந் தனிச்சொல். இதற்கு -ச்சினூர்க்கினியர் “காண்டற் றொழிலையுடையவளே” என்று பொருள்கூறி “இஃது அளபெடை மிகு உ மிகரவிறுபெயர்” என்று இச்சூத்திரத்தையும் எடுத்துக்காட்டினர். “இது தொழில் செய்கின்றவளே! என்னும் பொருடந்து நிற்பதோர்சொல்” என்று தொல்காப்பிய வுரையிலுங் கூறினர்.


இங்ஙனங் கூறப்பட்ட பொருட்கு மூலமாய்கின்ற “தொழிலீ இஇஇஇ”என்னும் இப்பாடம் அச்சிடப்பட்ட தொல்காப்பியவுரைகளிலே “தொழீஇஇஇஇ” என்று வேறுபட்டுப்போயிற்று. “தொழீஇஇஇஇ” என்னும் பாடத்திலே ரச்சினூர்க்கினியர் கூறிய பொருளுக்கேற்ற ஆற்றல் ஒருசிறிதும் இல்லை.

ஆகலின் “தொழிலீஇஇஇஇ” என்னும் பாடமே கொள்ளற்பாலது என்று கொள்ளுதும், அன்றிக் கலித்தொகையச்சிலும் அளபெடையின் அறிகுறியாகிய இகரங்கள் இரண்டு வழுவற்றென்று கொள்ளுதும். இங்குமங்குஞ் சேரவேக்கி இன்னும் பரீக்ஷித்து நிலைபெறுத்துதல் கலைத்துறையின் முறைசென்ற அறிஞர் கடன்.

அ. குமாரசுவாமிப்பிள்ளை.

## The Luminaries of the Sky.

### சோதிமண்டலங்கள்.



ஆகாயம் நிர்மலமாயிருக்குமொருநாளிரவில் வானத்தையுற்று நோக்கின் அதன்கண் பலவகைநக்சுத்திரங்களாகப்படுகின்றன. அவை உருவத்திலும் ஒளியிலும் வேற்றுமையுற்று விளங்குகின்றன. சோதிமண்டலமுறை யறியாதார் அவையனைத்தும் நக்சுத்திரங்களே யெனப் பொதுப்படக் கூறுவரெனினும், உண்மையிலவை 1. ஸ்திரநக்சுத்திரங்கள், 2. கிரஹங்கள், 3. உபகிரஹங்கள், 4. உற்கைகள், 5. தாமகேது என ஐவகைப்படுவனவாம். ஸ்திரநக்சுத்திரமென்பது ஒரேநிலையில் மினுக்கு மினுக்கெனப்பிரகாசிக்கும் தன்மையது. கிரஹமென்பது மேற்கூறிய நக்சுத்திரங்களினிடையே மேற்றிசையினின்று கீழ்த்திசையை நோக்கியாதேனுமொரு ஸ்திரநக்சுத்திரத்தைச் சுற்றிச் சஞ்சரித்துக்கொண்டிருப்பதாம். உபகிரஹமென்பது ஒருகிரஹத்தைச் சுற்றிச் சஞ்சரிப்பதேயல்லாது அந்தக்கிரஹம் செல்லுமிடத்திற்கெல்லாம் தானும் கூடவேசெல்லுவது. வால்போன்ற சோதிவாய்ந்து எரிந்துகொண்டு ஆகாயத்தினின்றுதிரும் நக்சுத்திரத்திற்கு உற்கை (எரிகொள்ளி) என்றுபெயராம். தாமகேதுவெனப்படுவது ஏறக்குறைய பெரியவாலுடன் கூடி ஒரேரீகாலத்தில்மாத் திரம் ஆகாயத்தில் தோன்றிமறையும்.

இத்தகைய சோதிமண்டலங்கள் எவ்விதமான ஆதாரத்தினால் ஆகாயத்திற்பரந்து நிற்கின்றன? அவையொன்றுக்கொன்று அமையப்பெற்றுள்ள அந்நியோந்நியாகர்ஷணசக்தி (Universal gravitation) யினால் தாங்கப்பெற்றுத் தத்தம் மார்க்கங்களில் தவறாது ஸஞ்சரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தச்சக்தியின் விசேஷத்தினாலேயே நக்சுத்திரங்கள் தம்மைத்தாமே சுற்றிக்கொள்ளவும் (பிரமணம் செய்யவும், rotation), ஏனைய நக்சுத்திரங்களைச் சுற்றிவரவும் (பரிவர்த்தனம் செய்யவும், revolution) கூடியவைகளாயிருக்கின்றன.

மேற்கூறிய ஸ்திர நக்சுத்திரங்களுள் நமது சூரியனுமொன்றாகும். ஏனையஸ்திரநக்சுத்திரங்களுள் சூரியனுக்குள்ள பரிமாணமமை

ந்தவை பல; அதனிணுமதிக பரிமாணமுற்றவை சில—எனினும் அவையனைத்தும் வெகு தூரத்திலிருக்கின்றமையின் சிற்றுருவம் வாய்ந்தவைகளாய்த் தோற்றுக்கின்றன. பூமிக்குமிக்க அருகிலுள்ள நகூத்திரம் மிருகவியாதன் (Sirius or Dogstar) எனப்படும். ஒளி (தேஜஸ்) யானது ஒரு லிகலை (Second) யில் ஏறக்குறைய இரண்டு லகூம்மைல்தூரம் யாத்திரைசெய்யும் (வியாபிக்கும்) தன்மையது. மிருகவியாதனது ஒளி பூமிக்குவந்துசேருவதற்கு மூன்றரை வருஷமாகின்றமதெனின், பூமிக்கும், அந்த நகூத்திரத்திற்குமுள்ள தூரமெவ்வளவென்பதை இதனையோதுவோரே கணக்கிட்டுக்கொள்வாராக. மிருகவியாதனென்னும் நகூத்திரமானது சூரியமண்டலத்தை விட ஐம்பத்திரண்டரைமடங்கு பெரியதாகும்; ஆனபோதிலும் அது வெகுதூரத்திலிருப்பதனால் நமதுகண்ணுக்கு அஃதொரு பிரதமவர்க்க நகூத்திரமாய் (Star of the first magnitude) க்காணப்படுகின்றது. சூரியன், அதனைச்சுற்றிவரும் கிரஹங்கள், அந்தக்கிரஹங்களை யடுத்து ஸஞ்சரிக்கும் உபக்ரஹங்கள், அதனைச்சேர்ந்த உற்கைகள், தூமகேதுக்கள் ஆகிய இவையனைத்தும் சேர்ந்து ஸௌரகணம் (Solar system) எனப்பெயர்பெறும்.

ஸ்திரநகூத்திரங்களுட்சில தனித்தும், சில ஒன்றுகூடியும்மைந்திருக்கின்றன. திரளாயொன்றுகூடிய ஸ்திரநகூத்திரங்களுக்குத் தாராகணி (Constellation) என்று பெயராம். இரவில் நாம் வடபுறம்நோக்கி நின்றுகொண்டு நிர்மலமான ஆகாயத்தையுற்றுப்பார்க்கின்றமேற்றிசையினின்று கீழ்த்திசையாய் இருபத்தேழு தாராகணங்களமைந்திருப்பதைக் காணலாம். இவையே அசுவதிமுதலியனவாகும்.

கணிதசாஸ்திரத்தின்படி ஆகாயவலயமானது 360° பாகமாகவும், ஒவ்வொருபாகமும் 60'-கலைகளாகவும், ஒவ்வொருகலையும் 60'' விகலைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அதே ஆகாசவலயமானது மேற்கூறிய இருபத்தேழு தாராகணங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவன்றி, இரண்டேகால் நகூத்திரமடங்கியதும் மேஷம் முதலிய பெயர்பெற்றவையுமான பன்னிரு ராசிகளாகவும் அவ் ஆகாயவலயம் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே ராசிச்சக்கரமெனப்பெயர்பெறும்.

ரேவதிநக்சத்திரத்தினிற்றுதியும் அசுவதிநக்சத்திரத்தின் துவக்க முமாகுமிடத்தினின்று மேஷராசி கணிக்கப்படுகின்றது. இவ்விடத்திற்கு கறிகுறியாய் நின்றதொரு ஸ்திரநக்சத்திரம் இப்போது நமக்குக் காணாமற் போனமையின் மேஷராசியின் ஆதியை நிச்சயமாச் சொல்ல முடியாதாயிற்று. ஆகவே, மீனராசியைக் காட்டும் தாராகணத்திலுள்ள ஜேடாபிஸ்வியம் (Zeta Piscium) என்னும் நக்சத்திரத்தை ஸ்தூலக்குறியாய்வைத்துக்கொண்டு இப்பொழுது கணக்கிட்டுவருகின்றனர். இந்தக்காரணத்தைக்கொண்டே “மீனமேஷம் பார்க்கிறான்” என்னும் பழமொழி வழங்கப்பெற்றது; அஃதாவது, ‘கண்டிதமாய் (நிச்சயமாய்) ச்சொல்லமாட்டாமல் விழிக்கிறான்’ என்பதாம்.

நமது ஸௌரகணத்தில் (Solar system) சேர்ந்த கிரஹங்கள் தம்மைத்தாமே சுற்றிப்பிரமணம் செய்வதன்றி (rotate), சூரியனைச் சுற்றி மேற்றிசையினின்று கீழ்த்திசையாய்ப் பரிவர்த்தனம் செய்கின்றன. (Revolve round the Sun) இப்படிப் பரிவர்த்தனம் செய்வது மேஷாதி பன்னிருராசிகளின் வழியேயாம். அவை பரிவர்த்தனம் செய்யும் கிரமமோவெனின்,—1. புதன் (Mercury), 2. வெள்ளி (Venus), 3. பூமி (Earth), 4. செவ்வாய் (Mars), 5. வியாழன் (Jupiter), 6. சனி (Saturn) 7. விமந்தன் (Uranus), 8. பிரமந்தன் (Neptune)—என்னும் வரிசையில் முறையே சுற்றிவருகின்றன. இவையல்லாது இன்னும்நேக்கிரஹங்களைச் சோதிடசாஸ்திரிகள் நூற்றுக்கணக்காய்க் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை இவ்வளவு முக்கியமானவையல்ல. சூரியனைச்சுற்றிவரும் எட்டுமுக்கியமான கிரஹங்களுள் பூமிக்கும் சூரியனுக்குமிடையே சுற்றிவருவன புதனும் வெள்ளியும்; இவை நீசக்கிரஹங்கள் (Inferior or Interior Planets) எனப்படும். பூமிக்குப்புறம்பாய்ச் சுற்றிவருவன செவ்வாய், வியாழன், மந்தன், விமந்தன், பிரமந்தன் என்னும் ஐந்துகிரஹங்களாம்; இவை உச்சக்கிரஹங்கள் (Superior or Exterior Planets) எனப்படும். பூமியிலிருந்து பார்க்கிறவனுக்கு நீசக்கிரஹங்களெனப்படுபவை சந்திரனைப்போல வளர்பிறையும் தேய்பிறையும் (கலாஹிருத்தியும் க்ஷயமும், Phases) உள்ளவையெனத்தோற்றம். மேற்கூறிய எட்டுக்கிரஹங்களுள் எந்தக்கிரஹத்தினின்று பார்க்கின்றோமோ

\* இங்கு நீசக்கிரகங்கள் என்பதற்குக்கீழிடத்துள்ள கிரகங்களென்றும் உச்சக்கிரகங்கள் என்பதற்கு மேலிடத்துள்ள கிரகங்கள் என்றும் பொருள் கொள்ள வேண்டும். பூமியிலிருந்து சூரியனைநோக்குமிடம் கீழ் எனவும் அதன் மறுதலை மேல் எனவும் சொல்வது கெணிதநூல்வழக்கு.

அந்தக்கிரஹத்தையொட்டியமையும் நீசக்கிரஹங்கள் கலாவிருத்தியும் ஸூயமும் உள்ளனவாய்த்தோற்றும். சோதிடசாஸ்திரத்தின்பலாத்தியாயத்திற் சொல்லப்பட்டவை ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கிரஹங்களாம். இவற்றுள் பூமிக்கு உபக்கிரஹமாகிய சந்திரனையும், சாயா கிரஹங்களாகிய ராகு கேதுக்களையும் நீக்கி, கிரஹமாகிய பூமியையும், விமந்தனையும், பிரமந்தனையும் சேர்த்துக்கொள்ளின்,—சூரியனும் அதனைச்சுற்றிவரும் எட்டு முக்கியமான கிரஹங்களும் அமையும். இவையே கணிதாத்தியாயத்தின்படி ஏற்பட்ட நவகிரஹங்களாம். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே முன்னர் ஒருகால் ஒரு கிரஹமிருந்தது. பூகம்பத்தினால் பூமியிற் சிலபாகங்கள் உடைந்து போவதுபோல, ஒரு சமயத்தில் உத்பாதம் நேரிட்டு அந்த (இடை)க்கிரஹம் முற்றிலும் உடைந்து கிரஹத்துண்டுகளாயிற்று. (சகலங்களாயிற்று, Asteroids) இந்தத்துண்டுகளும் சூரியனைச்சுற்றிவருகின்றன.

மேற்குறித்த முக்கியமான கிரஹங்களுள்ளொன்றாகிய நம் பூமியின் வடிவம் கிச்சிலிப்பழம்போன்று இரண்டுகோடிகளிலும் தட்டையாயுள்ளதோருருண்டையாம். இஃது உபயநிமனகோளம் (Oblate Spheroid) எனப்பெயர்பெறும். பூகர்ப்பத்தினூடே சென்று மேற்கூறிய தட்டையான ஸ்தலங்களிரண்டிலும் பூதலத்தைச் சந்திப்பது ஓர் அதுமானரேகை (Imaginary line) ஆகும்; இருபத்துநான்குமணிக்கொருமுறை ஏற்படுகிற பூமியின் சுழற்சியால் பகலிரவெனும் பேதங்கள் அமைவதற்கு நிதானமாய் (காரணமாய்) நிற்பது இந்த அதுமான ரேகையேயாம். இவ்வதுமான ரேகையே அக்ஷரேகை (Axis) எனப்படும். இந்த ரேகையின் இருகோடிகளுந் முறையே உத்தரத்துருவம் (North Pole) தக்ஷிணத்துருவம் (South Pole) எனப்படும். உத்தரத்துருவத்திற்கு மேலேநிற்கும் ஸ்திராக்ஷத்திரமே துருவாக்ஷத்திரமாகும். அதனைப் பித்துச்சுற்றிவரும் ஏழுக்கூத்திரங்களடங்கிய தாராகணமே ஸப்தரிஷிமண்டலம் (The Great Bear, Ursa Major, Charles' Wagon) எனப்படும். இந்த ஸப்தரிஷிமண்டலத்தில் அருந்ததி எனும்பெயர் வாய்த்து, யந்திரணகாயயில்லாத வெறுங்கண்ணுக்குப் புலப்படாதி

ருக்கிற நக்சத்திரமொன்றுளது; இந்த அருந்ததியையடுத்து நிற்கும் யுகம்நக்சத்திரம் (Double Star) வலிஷ்டர் எனப்படும். இரு தருவங்களுக்கும் ஸமாந்தரமாய்ப் (Middle) பூமண்டலத்தைச்சுற்றி அரைஞாண் கட்டியதுபோல வரையப்படும் அதுபானரேகை நிரக்சரேகை (Equator) எனப்படும்.

பூமியானது  $365\frac{1}{4}$  நாளில் ஒருமுறை சூரியனைச்சுற்றி வருகின்றது. இதனாலேயே இரண்டு அயனங்கள், ஆறுநுதுக்கள் அல்லது பன்னிரண்டு மாதங்களடங்கிய வருஷம் ஏற்படுகின்றது. இங்ஙனம் பரிவர்த்தனம் செய்வதில் (Revolving), பூமியின் அக்சரேகையானது (Axis) தனது சலனதலத்திற்கு (to the plane of the motion) லம்பரேகையைப்போல் (perpendicular) நில்லாமல்  $23\frac{1}{2}$  பாகம் சாய்ந்து நிற்பதனால், நுதுக்களின் சீதோஷ்ணபேதங்களும் பகலிரவு (அஹோராத்திர) பரிமாணங்களின் பேதங்களும் அமைகின்றன. இந்தக்காரணத்தினாலேயே, நிரக்சரேகையும் (Equator) சூரியகதி ரேகையும் (Ecliptic) ஒன்றாகாமல் இரண்டு தனிவலயங்களாகி,  $23\frac{1}{2}$  பாகம் பரிமாணமுள்ள கோணத்துடன், இரண்டு எதிர்த்த பிந்துக்களில் ஒன்றையொன்று வெட்டிநிற்கும். இவ்விரண்டு பிந்துக்களும் விஷுக்கள் (Equinoxes) எனப்படும். இந்த பிந்துக்களுக்கு மேலாக சூரியன் வருங்காலத்தில் பூமண்டலத்தின் அநேக பாகங்களில் பன்னிரண்டுமணி பகலும் பன்னிரண்டுமணி இரவுமாயிருக்கும். இப்படியிருக்கும் தினங்களுக்கே “ஸமாவேஹாராத்ரதினங்கள்” என்று பெயராம்.

சூரியகதிவலயமானது, மேற்கண்டவாறு வெட்டியபின், மூலைச்சாய்வாக (தெற்கு-வடக்காய்)ச் சென்று, நிரக்சரேகையினின்று முறையே தெற்கிலும் வடக்கிலும்  $23\frac{1}{2}$  பாகம் வரையிற்சென்று திரும்பிவிடும். அவ்விரண்டு ஸ்தானங்களும் அயனங்களெனப்படும். இங்ஙனமாக, பூபரிவர்த்தனத்தில் (அல்லது, சூரியகதியில்) நான்கு முக்கியமான ஸ்தானங்களும், அந்த ஸ்தானங்களேற்படுகிற நான்கு முக்கியமான தினங்களும் அமைகின்றன. அவையாவன:—

1. சைத்ரவிஷு, Vernal Equinox, ஏறக்குறைய மார்ச்சு மாதம் 21-ஆந்தேதி அமைவது.

2. கடகாயனம், Summer Solstice, ஏறக்குறைய ஜூன் மாதம் 21-ஆந்தேதி அமைவது.

3. துலாவிஷு, Autumnal Equinox, ஏறக்குறைய செப்டம்பர் மாதம் 22-ஆந்தேதி அமைவது.

4. மகராயனம், Winter Solstice, ஏறக்குறைய டிசம்பர் மாதம் 21-ஆந்தேதி அமைவது.

ஒவ்வொரு வருஷத்திற் பஞ்சாங்கத்திலும் பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி ஆகிய இம்மாதங்களில் எட்டாந்தேதிவாக்கில், முறையே மேஷாயனம், கடகாயனம், துலாயனம், மகராயனம் எனக்குறித்திருப்பதைக் காணலாம். ஆயினும், அநுஷ்டானத்திலோ, அந்த விசேஷ ஸம்பவங்களை மேற்கூறிய தினங்களிற் கொண்டாடாமல், முறையே சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய இம்மாதங்களின் முதல் தேதிகளிற் கொண்டாடுகின்றோம். இதன் காரணத்தை எட்டியமட்டில் விவரிப்போம்.

நிரக்ஷரேகையும் சூரியகதிரேகையாகிய காந்திவலயமும் ஒன்றையொன்று இரண்டுபிந்துக்களில் வெட்டுகின்றன என்றோம். அவ்விரண்டு பிந்துக்களும் வஸந்தவிஷு (Vernal Equinox), சரத்விஷு (Autumnal Equinox) என்பவைகளாம். இவ்விரண்டனுள் வஸந்தவிஷுவே உண்மையான மேஷாதி (First point of Aries) ஆகும். இதில் சூரியன்பிரவேசிக்கும் ஸமயமே மேஷாயனகாலம் எனப்படும். இந்தமேஷாதியானது எப்பொழுதும் ஒரேநிலையிலிராமல் வருஷமொன்றக்கு நான்குவிசைபரிமாணமுள்ள தேசம் பின்னோக்கிச் செல்கின்றது. இதுவே விஷு அபஸரணம் (Precession of the Equinoxes) எனப்படுவது. முன்னரொரு சமயத்தில் மேஷாதியானது ரேவதிபின்றுதியில் (அஃதாவது, அசினியின் ஆதியில்) இருந்து, மேற்கூறியவாறு வருஷந்தோறும் கொஞ்சம் கொஞ்சம் மாய்ப் பின்னென்று, இப்போது ஏறக்குறைய இருபத்துமூன்று பாகம் பிந்தியது.

ரேவதியின் அந்தத்திற்கும் உண்மையான மேஷாதிக்குமுள்ள இடையே (அந்தராளமே) அயனும்சம் எனப்படுவது. ரேவதியின் முடிவுக்கு அறிகுறியாய் நின்றநக்ஷத்திரம் காணாமற்போனமையின், அயனும்ச பரிமாணத்தை நிச்சயமாய் அமைத்துக்கொள்வது இயலாதாயிற்று. ஆதலின் சோதிடப்புலவர்கள் சிறிது வேற்றுமையுள்ள வெவ்வேறு அயனும்சங்களைத் தத்தம் கணிதங்களில் உபயோகித்து வருகின்றனர். பயன்புடும் சோதிடநூற்பாகத்தின்படி (பலசாஸ்திரத்தின்படி) சரியான காலத்தில் அதுபவமேற்படாதிருப்பதற்கு இஃதொரு முக்கியமான காரணமாகும். சுத்த அயனும்சம் நிலையாமற் போனமையினாலும், உண்மையான மேஷாதியானது பின்னேக்கிச் சென்றுகொண்டிருப்பதைச் சரியாய்க்கணித்தறிந்துகொள்வது ஜ்யோதிஷஸூக்ஷ்மதர்சிகளுக்கே ஸாத்யமாதலானும், பாமரர்க்கும் புலப்படுமாறு அசுவினியின் ஆதியையே நிலையான மேஷாதி யாக்கொண்டு சைத்ரவிஷு முதலிய ஸங்கிரமணகாலங்களையும், திநக்ஷத்திராதிகளையும், அதனையொட்டிவரும் பல (பயன்) சாஸ்திரத்தையும் சோதிடசாஸ்திரிகள் அமைத்துவிட்டனர். இத்தகைய கணிதம் ஸாயனஸ்புடம் எனப்படும். ஆங்கிலேயர் முதலிய விதேசி சோதிடபண்டிதர்கள், கிரஹணம் முதலிய கிரஹஸஞ்சாரங்களே முக்கியமெனக்கொண்டு, அயனும்சத்தைக் கவனியாது, உண்மையான மேஷாதிபினின்று கணித்து வருகின்றனர். இவ்வகைக்கணிதமானது நிரயனஸ்புடம் எனப்படும். நம் சாஸ்திரத்தின்படியும் கிரஹணதிசுணனங்கள் நிரயனஸ்புடத்தினாலேயே அமைகின்றன. நமது சோதிடநூல்கள் பெரும்பான்மையும் ஸாயனரீதியாகவே எழுதப்பட்டன. துருவநாடி முதலிய சில கிரந்தங்கள் நிரயனரீதியாகவே எழுதப்பட்டன.

ருதுபேதங்கள் ஏற்படுவது உண்மையான மேஷாதியிலிருந்தாகும். உண்மையான மேஷாதியின் காலமோ பங்குனிமாதம் எட்டாதேதியாகின்றது. ஆனால், நாம் சைத்ரவிஷு கொண்டாடுவதோ சித்திரைமாதம் முதல்தேதியிலாம். இவ்விரண்டு தேதிகளுக்குமிடையிலுள்ள இருபத்திரண்டுநாள் வித்தியாசத்தை நாம் இப்பொழுது பொருட்படுத்தாவிடினும், இன்னும் வெகுகாலத்திற்குப்பிறகு இந்த

வித்தியாஸம் மிகவதிகமாகும். உண்மையான ருதுக்கள் (இப்பொழுது இருபத்திரண்டுநாள் பின்னடைந்திருக்கின்றன) பலமாதங்கள் பின்னுதைந்துபோம். அப்போது “சைத்திரமும் வைசாகமும் வஸந்தருது” என்பதாதிய ருதுலக்ஷணவாக்கியங்கள் அர்த்தமில்லாதனவாகும். “சைத்ரமும் வைசாகமும் வஸந்தருது” என்று சொல்லவேண்டியதை “சித்திரையும் வைகாசியும் வஸந்தருது” என்று சொல்வது அறியாமையினுமைந்ததாம்.

பஞ்சாங்கத்திலேற்படுகிற மேஷாதிமாஸங்களுக்கும் உண்மையான ருதுக்களுக்கும் வித்தியாசம் வராவண்ணம், சைத்ரவிஷு என்னும் மேஷசங்கிரமணபுண்ணியகாலத்தை நிரயனரீதியாகவே உண்மையான மேஷாயனகாலத்திலமையுமாறு கணிதமுறையைச்சீர் திருத்திக்கொள்வது அவசியமாகும். ஆரியமதசம்பந்தமான கர்மானுஷ்டானங்களுக்கு அவசியமாயுள்ள பஞ்சாங்கத்தைச்சோதித்துச் சீர்திருத்துவது வைதிகாபிமானமுள்ள மகாஜனசமுக்கத்தாராலாகுமேயன்றி ஏனையோரால் ஆகாது. அவர்களிதனைக் கவனிக்காமையால் நமதுகணிதம் திரிசங்குஸ்வர்க்கத்தில் நிற்கின்றது. விவேகிகளான மகாஜனங்கள் தத்தம் விருப்பு வெறுப்புக்களை யொழித்து ஒன்றுகூடி இந்த முக்கியமான சீர்திருத்தத்தைச் செய்துகொள்வது நன்றாமென்பதை இங்குக்குறிப்போம். இதையே எமது விண்ணப்பமாக மகாஜனங்கள் ஏற்பார்களாக.

ஸௌரம், சாந்திரம், ஸௌராசாந்திரம், பார்ஹஸ்பத்யம், கோளம், கிரைஸ்தவம் முதலிய பற்பல பஞ்சாங்கங்களின் ரீதியாக ஏற்பட்டிருக்கும் வருஷங்கள் பலவுள. ராஜ்யேமுறையிலேற்பட்ட பஸ்ஸி முதலிய வருஷங்கள்வேறுள. வகைவகையாக ஏற்பட்டிருக்கும் இத்தனைவருஷங்களுள் ஒன்றிலேனும் மேஷாயனகாலத்திலிருந்து வருஷாதி ஏற்படாதிருப்பது வியஸனிக்கத்தக்கதேயாம்.

சூரியன் மகராசியிற் பிரவேசிப்பதே உண்மையான மகரஸங்கிரமணமாகும். நிரயனரீதியாக வருஷந்தோறும் மார்கழிமாதம் எட்டாந்தேதியன்று மகராசியில் சூரியன் பிரவேசமாகும். அதுகாறஞ் சூரியன் தெற்குநோக்கிச்சென்று, அன்றையதினத்தில் வடக்குமுகமாய்த் திரும்புவதாகக்காணப்படும். அதுவே தக்ஷிணயனத்

தின் கடைசி எல்லை (பரமாவதி) யாம். இந்தப்பரமாவதி நிரகூ ரோ கையினின்று 23½-பாகத்திலிருக்கின்றது. சூரியன் தக்ஷிணயனத் திலிருந்தபொழுது பூமியின் உத்தரகோளார்த்தவாலிகளுக்குப் பனி காலம் ஏற்பட்டிருந்தது. சூரியன்வடக்குமுகமாய்த்திரும்பவே இந் தப்பனி நீங்கியது. பல்வகையான சுபகாரியங்கள், யஜ்ஞம்முதலிய புண்ணிய காரியங்கள் ஆகிய இவைகளைச் செய்வதற்கு உற்றதாகிய உத்தராயணம்தொடங்கியது. இதற்குமுன் சூரியசக்தியினாலேற்பட் டிருந்தமழை, பனி ஆகிய இவைகளினாலுண்டான அநுகூலங்களையறு பவித்ததற்கு நாம் நன்றிசெலுத்தவேண்டியதருணம் இதுவேயாகும். இனி அடுத்தவரும் வஸந்தம், கிரீஷ்மம் முதலிய ருதுக்களில் சூரிய வெப்பமிகுந்து பிறகுமழை ஏராளமாய்ப்பொழியவேண்டுமென நாம் பிரார்த்திக்கத் தக்கதருணமும் இதுவேயாகும். சூரியனது கருணையி னால் நமது கைக்குக்கிட்டிய கிருஷிப்பயன்களை (மஹஸூல்) நாம் அநுபவிக்கப் புகுங்காலமும் இதுவேயாம். இவ்வளவு விசேஷமான தருணத்தில் சூரியனை ஆராதித்து, அந்தக்கிருஷிப்பயன்களைச்சர்க்க ரைப்பொங்கல் முதலிய சித்திரான்னங்களாகச்செய்து சூரியனுக்கு நிவேதனஞ்செய்து, உற்றுருமவினருடன் கூடியிருந்து விருந்தருந் துங் கொண்டாட்டமே மகரஸங்கிரார்திப்பண்டிகையாம். கிருஷித் தொழிலுக்கு இன்றியமையாததாகிய கானைமாடுகளின் சேஷமத்தை க்கருதி, அவைகளின் ஆதிமாதாவாகிய காமதேனுவுக்கும், பால்பொ ழியும் இக்காமதேனுவையும் மழைபொழியுமேகங்களாகிய காராம் பசுக்களையும் பரிபாலிக்கின்ற இந்திரனுக்கு, மகரஸங்கிரமணத்திற்கு அடுத்த தினமாகிய “மாட்டுப்பொங்கல்” என்னும் கோபூஜாதினத் தில், பூஜைசெய்வது வழக்கமாம். இப்படிப்பூஜைசெய்யுங் காலமா னது நிரயனஸ்புடத்தினால் டிசம்பர்மாதம் 22-ஆந்தேதியினின்று ஜனவரிமாதம் 13-ஆந்தேதிக்கு மாறிவிட்டது.

மேஷாதி பன்னிரண்டு ராசிகளில் ஸஞ்சரிக்கும் சூரியநாராயண ரே பன்னிரண்டு அபோஸ்தலர்கள் (Apostles) என்னும் சீடர்களு டன் கூடிய கிரிஸ்துவாவர். அவர் தக்ஷிணயனத்தினின்று திரும்பும் காலமே நாராயணரென்ற கிரிஸ்துவின் ஜனனகாலமாகும். இங்ஙன மாகப் பூர்வத்துக் கிரிஸ்தவர்கள் ஆராதித்துவந்திருக்க, இக்காலத்

துக் கிரிஸ்தவர்களோ உண்மையான கிரிஸ்துவையும் அவர்தம் சீஷர் களையும்றந்து, அவரது ஜனனதினப்பண்டிகை கொண்டாடவேண்டிய டிசம்பர்மாதம் 22-ஆந்தேதியைக் கைவிட்டனர். இப்பொழுது கிரிஸ்தவஜயந்தியை டிசம்பர் 25-ஆந்தேதி கொண்டாடுவார் சிலர்; ஜனவரி 6-ஆந்தேதியிற்கொண்டாடுவார்சிலர், இங்ஙனமாக ஒருவழியையும் சாராத ஜனவரி முதல் தேதியை இற்றைநாட்கிரிஸ்தவர்வருஷாதிப்பண்டிகைத்தினமாய்க் கொண்டாடுவது இவர்கள் சோதிடமுறையை முற்றிலும் மறந்ததனாலேயேயாமென்பது திண்ணம்

தென்றிசையில் யாத்திரைபோயிருந்த சூரியன் மீண்டுவரும் ஸமயத்தை மகரஸங்கிரமண புண்ணியகாலமென்றேனும், கிரிஸ்தவஜயந்தி என்றேனும் கொண்டாடுங்கடமை உத்தரகோளார்த்தவாலிகளுக்கே அமைந்தது. தக்ஷிணகோளார்த்தவாலிகளும் இத்தகைய சூரியபூஜைசெய்யக் கடமைப்பட்டிருப்பதனால் அவர்கள் இந்தப்பண்டிகையை ஜூன்மாதம் 22-ஆந்தேதியிற்கொண்டாடுவது ஏற்றதாகும்.

காளீமாடுகளைக்கொண்டு உழவுதொழில் செய்வோர் கோ பூஜை செய்வது சரியேயா மெனிணும், குதிரை, கழுதை, நீராசியந்திரங்கள் முதலியவற்றைக்கொண்டு உழுவோர் பூஜிக்கவேண்டியதும் அந்தக் கோவையோ எனின், அதற்கு ஐயமில்லை. காமதேனுவின் பூஜையானது அது காளீமாடுகளுக்குத்தாய் என்பதனான் மாத்திரமேயன்று. அன்னம், கந்தழலம் முதலிய உணவுகள் தேஹஸம்ரக்ஷணத்திற்கு (உடல்வளர்ப்பதற்கு) இன்றியமையாதனவாவதுபோலவே, ரெய், பால், தயிர், மேர், வெண்ணெய் ஆகிய இவையும் அவசியமானவைகளாகும். அன்றியும், ரெய், பால் முதலிய பொருள்கள் யஜ்ஞம் முதலிய புண்யகாரியங்களுக்கு முக்கியமானவைகளாம். ஆதலின், அப்பொருள்களை நமக்குத்தந்துதவும் கோஜாதியைப்பெற்ற காமதேனுவை ஆராதிப்பது எல்லோர்க்கும் கடமையேயாம். பால்தரக்கூடிய பிராணிகளாகிய குதிரை, கழுதை, ஒட்டை, ஆடு, பன்றிமுதலியவைகளை வைத்துவளர்க்கும் தேசங்களிலும் பால், பாற்கட்டி, பாற்பொடி, வெண்ணெய், ரெய்முதலியவைகளைப் பசுவின் பாலிலிருந்தே எடுத்துப்பயோகிக்கின்றனர். மற்றப் பிராணிகளின் பாலானது அவை

களின் குட்டிகளுக்கு உணவாகவே பெரும்பாலும் உபயோகப்படுகின்றது. இதனாலேயே பசுவின் பெருமை நன்கு விளங்கும்.

மகரஸங்கிராந்தியென்னும் சுபகாலத்தில் நமதுசன் அருள்செய்து அளித்திருக்கும் உணவுப்பொருள்களை நாம்மாத்திரமே ஏகதேசத்தில் அதுபவியாது, “மருந்தேயாயினும் விருந்தோடுண்” என்னும் நீதிவாக்கியத்தையதுசரித்து, உற்றார், உறவினர், நண்பர் ஆகிய இவர்களுக்கு அந்தப்பண்டங்களைச் சீராக அனுப்பும்வழக்கம் அநாதியாய் ஏற்பட்டுள்ளது. இவ் அரியவழக்கமும் இதைப்போன்ற பிறவும் இக்காலத்து நாகரிகவெள்ளத்தின் மூழ்கி அழுகிப்போகாவண்ணம் அவற்றைப்பரிபாலித்துவருவது ஆரியதர்மாபிமானிகளனைவர்க்கும் ஏற்கும்.—சுபம்.

தி. அ. ஸ்வாமிநாத ஐயர்.

உ

## சாக்ரடஸ்.

\* ஸாக்ரடஸ் சிறைச்சாலையில் இருந்தகாலத்து அவர்க்கும் கிரைட்டோவுக்கும் நடந்த சம்பாஷணை.

////////////////////////////////////

ஸாக்ரடஸ்—இவ்வேளை யேன் இங்குவந்தாய், கிரைடோ? இப்போது அதிகாலையல்லவா?

கிரைடோ—ஆம், அதிகாலேதான்.

ஸாக்—இப்போது மணி என்ன விருக்கும்.

கிரை—விடிவிற சமயந்தான்.

ஸாக்—சிறைகாவலன் உன்னை உள்ளேவரசிட்டது ஆச்சரியமாயிருக்கிறது

\* (The present dialogue and the previous article about Socrates were translations from “The trial and death of Socrates” in English by F. J. Church. M. A.)

கிரை—நான் பன்முறை இங்குவருவதால் என்னை அவன் நன்றாயறிவான்; இதுவன்றி அவனுக்குச்சிறிது உதவியுஞ்செய்துள்ளேன்.

ஸாக்—நீவந்து நாழிகையாகிவிட்டதோ?

கிரை—ஆம் சிறிது நேரமாயிற்று.

ஸாக்—ஆயின் ஏன் பேசாது வீற்றிருந்தது? ஏன் என்னை உடனே யெழுப்பலாகாது?

கிரை—உண்மையாகவே யான் இப்பொழுது அடைந்திருக்கும் துயிலின்மையையும், துக்கத்தையும் ஒழித்தல் எனக்கு விருப்பமே; ஆயினும் தாங்கள் எவ்வளவு அமைதியோடு துயிலுகின்றீர் என்பதை உற்றுநோக்கி வியந்துகொண்டிருந்தேன். தங்கள் துக்கத்தைக்கெடுக்க மனமின்றித், தங்கனையெழுப்பாது வாளா இருந்தேன். இதற்கு முன்பும் பன்முறை தங்கட்கு வாழ்நாள்முழுதும் மனவமைதி தீர்க்கமாயுள்ள தென்பதை உணர்ந்திருக்கிறேன். இப்போது தங்களுக்கு நேரிட்டிருக்கிற கொடுந்துயரை எவ்வளவுலேசாயும் அமைதியுடனுந் தாங்குகிறீரென்பதைப்பார்க்க, முன்னிலும் அதிகமாகத் தங்களை மதிக்கிறேன்

ஸாக்—அப்படியில்லை கிரைடோ,—என்னுடைய வயதில் சாவதற்கு வருந்தினால் மிகவும் கேவலமாயிருக்கும்.

கிரை—ஸாக்ரடீஸ், உம்மைப்போல் முதியவர்கள் கேட்டையடைந்ததுண்டு; ஆயினும் அவர் முதுமை (சாவுக்கு வருந்தி) விதியைக்கடிந்து கூறுதலினின்றும் அவரைத்தடுக்கவில்லை.

ஸாக்—சரிதான்; அது அப்படியிருக்கலாம். நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் இங்குவந்தாய், சொல்?

கிரை—நான் ஒரு துக்ககரமான செய்தியைக் கொண்டிருக்கிறேன். உமக்கு அது துக்ககரமாகத் தோற்றது. எனக்கும், உம்முடைய நண்பரனைவருக்கும் அதுமிருந்த துக்கத்தையும் மனவருத்தத்தையும் தருகின்றது. எனக்குக்கொடுப்பதுபோல மற்றவருக்கும் மிகுந்தவருத்தத்தை அது கொடாதென்பது என் துணிவு.

ஸாக்—அது என்ன? டீலாஸ் நகரத்திலிருந்து கப்பல்வந்த தும் நான் இறக்கவேண்டுமென்று சொன்னார்களே, அது வந்துவிட்டதோ?

கிரை—இல்லை; அது இன்னும் இங்கு வந்துசேரவில்லை. சூனியம் (Sunium) என்ற நகரில் அக்கப்பலைவிட்டுவந்த சிலர் கூற்றால் அது இன்றுவருமென்று எண்ணுகிறேன். அவர்மொழியால், அது இன்று இங்குவந்து சேருவது நிச்சயம் என்று தெரிகிறது. நாளை உமது ஆயுள்முடிய வேண்டிவரும்.

ஸாக்—சரி, கிரைடோ தெய்வானுகூலத்தால் முடியட்டும். தெய்வங்கட்கு மனதிருந்தால் அப்படியே நடக்கட்டும். ஆயினும் கப்பல் இன்று இங்குவருமென்று எனக்குத்தோற்றவில்லை.

கிரை—ஏன் வராதென்று நினைக்கிறீர்?

ஸாக்—சொல்லுகிறேன்; நான் கப்பல்வந்துசேர்ந்த மறுநாள் இறக்கவேண்டுமல்லவா?

கிரை—அதிகாரிகள் அப்படித்தான் சொல்லுகிறார்கள்.

ஸாக்—அப்படியாயின் கப்பல் இன்றுவருமென்று எனக்குத்தோன்றவில்லை நாளைத்தான்வரும். இரவில் சற்றுமுன்பு நான் கண்ட கனவால் எனக்கு அப்படித்தெரிகிறது. நீ என்னை யெழுப்பாதது நன்மையென்றே நினைக்கிறேன்.

கிரை—நீர்கண்ட கனவென்ன?

ஸாக்—வெள்ளையுடைதரித்த மிக்க அழகிய ஒருஸ்தீர் என்னிடம் வந்து “சாக்ரடீஸ், நாள்முன்பில் நீர் வானகம்புகுவீர்.” என்று சொன்னதாகத் தோற்றிற்று.

கிரை—என்ன ஆச்சரியமான கனவு, ஸாக்ரடீஸ்!

ஸாக்—ஆயினும் அக்கனவின்பொருள் என்மட்டில் நன்கு விளங்குகிறது.

கிரை—ஆம், தெளிவாக எனக்கும் தோற்றுகிறது. ஆதலின் ஸாக்ரடீஸ்! உத்தம! கடைசிமுறை என்வார்த்தையைக்கேட்டு உமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டுகிறேன். எனக்கு உம்முடைய இறப்பு ஒருதுயராகாது பலதுயராகவே முடியும். எங்கும் காணாதற்கரிய ஒருரண்பரையிழத்தலோடு, உம்மையும் என்னையும் அறியாதபலர் பணத்தைச்செலவுசெய்யச் சித்தமாயிருந்தால் உம்மைக் காப்பாற்றியிருக்கலாம்; நான் அப்படிச்செய்யாது ஒழிந்தேனென்று என்னைப்பற்றி விபரீதமாக எண்ணும் எண்ணங்களுக்கும் ஆளாவேன். நண்பர்களைமதியாது பணத்தையே போற்றும் குணத்தைவிட இழிந்ததெது? உம்மைக்காப்பாற்ற யிருந்த ஆவல் எங்கட்கு இருந்து முயன்றும் ரீரே சிறையைவிட்டுத் தப்பியோட மறுத்தீர் என்பதை உலகம் ஒருபோதும் நம்பாது.

ஸாக்—உயர்குணத்தோனே, கிரைடோ, உலகத்தார் அபிப்பிராயத்தை நாம் ஏன் அவ்வளவு மதிக்கவேண்டும்? நாம் யாருடைய அபிப்பிராயத்தைப்போற்ற வேண்டுமோ அம்மேன்மக்களெல்லாம், நாம் சரியானவழியில் நடத்தோமென்றே ஒப்புக்கொள்வார்கள்.

கிரை—ஆயினும் ஸாக்ரடீஸ், உலகத்தின் அபிப்பிராயத்தைக் கவனித்தல் அவசியம் என்பது உமக்குத்தெரிந்ததுதான். ஜனக்கூட்டத்தின்முன் சாட்டப்பட்ட பொய்க்குற்றமும் ஒருவனுக்குச் சிறியதன்றிப் பெரியதீங்கையும் விளைவிக்கும் என்பதை உமது விஷயமே மெய்ப்பிக்கின்றது.

ஸாக்—கிரைடோ, ஜனக்கூட்டத்தினது அபிப்பிராயம் ஒருவனுக்கு மிக்கதீங்கை விளைவிக்கக்கூடுமாயின், அவ்வபிப்பிராயமே ஒருவனுக்கு மிக்கநன்மையையும் விளைவிக்கக்கூடுமென்பது எனதெண்ணம்; இது சிலாக்கியமே. ஆனால் அவர்களால் இரண்டும் ஆவனவல்ல. ஒருமனிதனைப் புத்திசாலியாக்குதல் அல்லது முட்டாள் ஆக்குதல் அவரால் இயலாது. மனதிற்குத்தோன்றியவாறு அவர்கள் நடக்கிறார்கள்.

கிரை—சரி, அப்படியாயின் இருக்கட்டும். எனக்கு இதைச் சொல்லும்; உண்மையாகவே என்னைப்பற்றியும் உம்முடைய பிற

நண்பர்களைப்பற்றியும் உமக்கு விசாரமில்லை. ஆயினும் ஒற்றர்கள், நாங்கள் உம்மைத் திருட்டுத்தனமாக வெளியேற்றிவிட்டோமென்று அறிவிப்பார்கள்; அதனால் எங்களுக்கு விபத்துநேரிடும்; பணச்செலவு வரும்; ஒருவேளையெங்கள் ஆஸ்தியெல்லாமிழக்கவேண்டி வரினும் வரும்; பின்னும் அத்துடன் வேறுதண்டனைக்குள்ளானாலும் ஆவோம் என்று பயப்படுகிறீரல்லவா? அவ்வித அச்சமிருப்பின் அதனை ஒழித்துவிடும். அவ்விதமான கஷ்டங்கட்கு உள்ளாகக் கடமைப்பட்டிருக்கிறோம். அவசியமானால் உம்மைக்காப்பாற்றுவதில் இன்னும் பெரியதுன்பங்கட்கும் உள்ளாகத் தயாராயிருக்கிறோம். ஆதலின் என்வார்த்தையைக்கேட்க மறுக்காதீர்.

ளாக்—எனக்கு இதுவிஷயமாகவும் துக்கமுண்டு; கிரைடோ, வேறுவிஷயம்பற்றி இதினுமதிகத் துக்கமுண்டு.

கிரை—இருந்தால் அதைப்பற்றிப் பயப்படாதீர். அதிகப்பணம் கேளாமல் உம்மைச் சிறையினின்றும் வெளியேற்றிக்கொணாமனிதர் சித்தமாயிருக்கிறார்கள். வெளியேறியபிறகு ஒற்றர்களை இலகுவாகப் பணத்தைக்கொடுத்து நம்பக்கல் சேர்த்துவிடலாம். பின் அவர்களால் பணச்செலவுக்குக் காரணமில்லை. என் ஆஸ்தியெல்லாம் தும்பொருட்டிருக்கிறது. அதுபோதுமென்றே நினைக்கிறேன். என் பணத்தைச்செலவிடுவதில் தங்கட்கு ஏதேனும் மனமொவ்வாதாயின் இவ்வாதன்ஸ் நகரில் தங்கட்குத்தெரிந்த அந்நியவாசிகள் தங்களுடைய பணத்தைச் செலவிடத்தயாராயிருக்கிறார்கள். அவருள் தீப்ஸ்நகரத்து “லிம்மியாஸ்” என்றவொருவர் இதற்காகவே போதுமான பணம்கொணர்ந்திருக்கிறார். இன்னும் “கீப்ஸ்” முதலிய பல்லோரும் சித்தமாயிருக்கிறார். ஆதலின் மேற்சொல்லிய காரணத்தைக்கொண்டு உம்மைக்காப்பாற்றிக்கொள்வதினின்றும் பின் வாங்காதீர். “நாட்டைவிட்டுப் போகச்சொன்னால் நான் என்னசெய்வது என்பது எனக்கேதெரியாது” என்று சிபாயாதிபதிமுன் தாங்கள் முன்புசொன்னது தங்களைத்தடைசெய்யாதொழிக. ஏனெனில் தாங்கள் செல்வதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. அவ்விடத்தாரெல்லாம் தங்களை நல்வரவேற்று ஆதரிப்பார்கள். “தெஸலே” யென்னும் நகர்க்குப்போகச் சம்மதித்தால் அங்கு என் நண்பர்

பலர் இருக்கிறார்கள். அவர்கள் உம்மை நன்குபாராட்டிக்கொண்டாடுவார்கள். அவ்விடத்துச் சனங்களால் உமக்குத்துன்பம்வராது காப்பாற்றுவார்கள். ஸாக்ரடீஸ், இன்னும் உம்முயிரைக்காப்பாற்ற வழியிருப்பவும் அதைத்துறப்பது, நீரேதீமைசெய்வதாகுமென்று எண்ணுகின்றேன். உம்முடைய வீரோதிகளின் வழியைப்பற்றியே நீர் நடக்கின்றீர். நீர் செல்லும்வழி உம்மைக்கெடுக்கரினைக்கிறவர்களின் வழியே. இதுமாத்திரமல்ல; உம்முடைய குழந்தைகளை நீர் கைவிடுபவராகக் காணப்படுகிறீர். நீர் குழந்தைகளை வளர்த்துப் படிப்பிக்கவேண்டியிருக்க அவர்களை விதிவசம் ஒப்பிக்கின்றீர். அவர் தலைவிதி, பெற்றோரில்லாத அநாதைக்குழந்தைகளின் கதியைப்போலவே முடியும். குழந்தைகளைப்பாடுபட்டு வளர்த்துப்படிப்பிக்கத் தயாராயிருந்தாலொழிய நீர் குழந்தைகளைப்பெற்றிருத்தல்கூடாது. உமது வாழ்நாள் முழுதும் நன்னடை (Virtue) யைப்பற்றி மிகுத்துக் கூறியும் நீரே நல்வழியிற்செல்லும் திடங்கொண்ட புருஷன் போகும்வழியைப்பற்றாதுவிடுத்து, இலேசான ஒருவழியைத் தேடுகிறீரென்று எனக்குத்தோன்றுகிறது. நான் சம்பந்தப்பட்டமட்டில் உமக்காகவும் உமது நண்பர்களான எங்கட்காகவும் வெட்கப்படுகிறேன். விசாரணைக்குவரவேண்டியதே அவசியமில்லாததாயிருக்க, நீர் நியாயஸ்தலத்துக்குவந்தது, விசாரணை நடந்தவிதம், கடைசியாக எல்லாவற்றிற்கும் கேவலமான உம்முடைய தற்காலநிலைமை ஆகிய (உமக்கு நேர்ந்த) இவையெல்லாம் எமது அச்சத்தால் உண்டானதென்று சனங்கள் நினைப்பார்கள். கொடுந்துன்பத்தை விலக்காமல் நாங்கள்கேவலம் அச்சத்தினால் பின்வாங்கியதாகப் பிறர்க்குக்காணப்படும். ஏனெனில், நாங்கள் உம்மைக்காப்பாற்றக் கூடவில்லை; எங்களால் முடிந்தவரை எங்களைக்கொண்டு உம்மைக்காப்பாற்றிக்கொள்ள வழியிருக்க நீரும் அப்படிச்செய்யாது ஒழிகிறீர். ஸாக்ரடீஸ், ஜாக்கிரதை; இவை தீமைவிளைத்தலோடு உமக்கும் எமக்கும் அவமரியாதையுங்கொணரும்; ஆதலின், செவ்வனை ஓர்ந்துபாரும்: இல்லை, யோசித்துப்பார்க்கும்வேளை சென்றுவிட்டது. நாம் இப்போது ஒருமுடிவுக்குவருதல் அவசியம். ஒரேவழிதான் நமக்கு இப்போது உளது. அவ்வழியைப்பற்றிய எல்லாம் இன்றிரவே செய்தல்வேண்டும். இனித்தாமதித்தால் நமக்குக் குடிமுழுக்கிப்போ

கும். ஸாக்ரடீஸ், என்சொற்படி நடப்பதை மறுக்காதிருக்க உம்மைவருந்திக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஸாக்—என் அன்பிற்குரியரண்ப, கிரைடோ, என்னைக்காப்பாற்றுவதிலுள்ள உன்விசாரம் நல்வழியதாயின் மிகச்சிறந்ததே. நல்வழியல்லதாயின் பின்னும் பெரியகெடுதலை விளைக்கும். ஆதலின் நீ சொல்வதுபோலச்செய்தல் வேண்டுமோ, வேண்டாவோ என்பதைப்பற்றி உசாவுவோம். இதுவரையிருந்ததுபோலவே இப்பொழுதும் நான் என்மனச்சாட்சிப்படி நடப்பேனெயன்றி வேறொருவர் வார்த்தையை யும் கேட்பேனல்லேன். யோசித்துப்பார்த்தால் அதுவே நல்வழியென்று எனக்குப்படுகிறது. எனக்கு இந்த ஆபத்துவந்ததனால் நான் முன்கொண்டுகொள்கைகளைத் தள்ளமாட்டேன். அவை முன்தோன்றியவாறே இன்றும் உண்மையான வழிகளென எனக்குத் தோற்றுவதால் நான் அவைகளை நன்குமதித்துப்போற்றுகின்றேன். குழந்தைகளைப் பேய்கள் வெருட்டுவதுபோல, ஜனக்கூட்டம் தம் அதிகாரத்தால் நூதன பயங்கள்காட்டி நம்மைவெருட்டி, நமக்குப்புதிய அபராதங்கள் விதித்து, நம்மைச்சிறைப்படுத்தி, மரணதண்டனைக்குள்ளாக்கினும் நான்கொண்ட கொள்கையை மாற்றுவதற்குத் தக்ககாரணம் ஏற்பட்டாலொழிய உண்மையாகவே உன்னுடைய ஆலோசனையை ஒருபோதும் ஏற்கேன். இந்தநிலைமையில், இப்பொழுது நம்மிருவருக்கும் உள்ள வியவகாரத்தைப்பற்றி ஆராய்வது எங்ஙனம்? ஆயினும் மனிதரின் அபிப்பிராயபேதங்களைப்பற்றிச் சற்று முன்பு நீ கூறியதை முதலில் எடுத்துக்கொள்வோம். அவர்களுடைய அபிப்பிராயங்களுள், சிலவற்றைக் கவனிக்கவேண்டுமெயன்றி மற்றவைகளைக்கவனித்தல் அநாவசியம் என்று நாயிருவரும் முன்கொண்டிருந்தகொள்கை சரியா என்று ஆராய்வோம். எனக்கு மரணதண்டனை விதிக்கப்படுமுன் நாம் அப்படிக்கொண்டது சரியாக இருந்ததே! இப்போது மனதுக்குத்தோன்றியவாறுபேசி, வழக்குக்காக வாதாடவேண்டுமெயன்று வாதாடி முன்கூறியதெல்லாம் விளையாட்டிலுரைத்த வெற்றுரையென்றால் அது நமக்கு அடுக்குமோ? கிரைடோ, உன்னுடைய உதவியைக்கொண்டு, நமதுபழைய கொள்கைகளை யெல்லாம் ஆராய்ந்து, என் தற்காலநிலையெவ்விதத்

திலேனும் அவற்றின் உண்மையை மாற்றினதாகத் தோற்றுகிறதோ என்று பார்த்து, அவற்றைநாம் முற்றிலும் நீக்கவேண்டுமா, அல்லது கைக்கொள்ளவேண்டுமா என்று கவனிக்க அவாவுகின்றேன். ஆராய்ச்சியிற்சிறந்த நம்மவர்கள், நான் சற்றுமுன்புசொல்லியபடியே, மனிதர்கள் மேன்மையாகக்கொண்டாடும் சில அபிப்பிராயங்களைப் பாராட்டவேண்டுமேயன்றி மற்றவைகளைப் பாராட்டவேண்டுவதில்லைபென்று சொல்லுவது என்றுமுள்ளவழக்கம். கிரைடோ, தயவு செய்து நீயே சொல். அவர்கள் சொல்வது உண்மையல்லவா? மனுஷ்யத்தனப்படி நீ நானேச்சாகவேண்டிய நிலையில் இல்லை ஆதலால் உன்னுடைய தீர்மானம் ஒருசார்புடையதாகாது. ஆதலின் நன்றாக நிதானித்துப்பார். நாம் மனிதருடைய எல்லாக்கொள்கைகளையும் மதிக்கவேண்டுவதில்லை; சிலவற்றையே மதிக்கவேண்டும். அன்றியும் எல்லா மனிதருடைய கொள்கைகளையும் மதிக்கவேண்டுவதில்லை; (மேதா விகளான) சிலருடைய கொள்கைகளையே மதிக்கவேண்டும்; என்று தீர்மானித்துச்சொல்வது உனக்கு நியாயமாகத்தோற்றவில்லையா? நீ யென்ன நினைக்கிறாய்? (நான் சொன்ன) இது உண்மையல்லவா?

கிரை—ஆம் உண்மைதான்.

(இன்னும் வரும்.)

R அரங்காசாரியர்.

உ

## மகாசிவராத்திரி மகிமை.

ஆதிகாலத்தில் பரசிவனால் தோற்றுவிக்கப்பட்ட பாயஉலக மனைத்து மொடுங்கிய கற்பமுடிவீனிரவிலே நான்குயாமத்தும் சர்வலோகமாதாவாகிய உமாதேவியார் பரமேசுரபிரபுவை ஆகமனிதிப்படி அர்ச்சனைபுரிந்து அவ்வுகாந்தத்திருட்பொழுதகன்றபின் அப்பரமேசுரபிரபுவின் திருவடிகளிற் பணிந்து தமியேன் பூசித்த இரவை வானம்புனியு மறுஷ்டிக்கவும், அவ்வாறறுஷ்டித்தோர்க்குப்

புத்திமுத்தியையளித்தல்வேண்டு மெனப்பிரார்த்திக்க அங்கனமே யளிப்போமென்றறுக்கிரகத்தனர். அவ்விரவே சிவராத்திரியென வழங்கலாயிற்று.

சிவராத்திரிபுராணம்.

“பெற்றுயர்கற்பவீற்றுலகீன்றபிதாமகனுலந்துபேருலக முற்றுமற்றெருடுக்கிப்பிராயத்துயிர்கண்முடிந்திடுக்கங்குலினுளத்தன் புற்றுமாமறையாகமவிதிப்படிவண்டுமுதுதேனுண்டொட்டயரும் பொற்றுணர்க்கடுக்கைத்தொடைமிடைசடிலப்புனிதனையருச்சினைபுரிந்தான்

“யாமமோர்நான் குஞ்சென்றகன்றுகாந்தத்திருட்பொழுதகன்றபிளிதழித் தாமமாப்புனைந்தசோமசேகரன்பொற்றாளிணைபணிந்தவன்றனது வாமமாரிமயவல்லியின்றினைநான்வழிபடுகங்குல்வானவரு நாமநீர்வேலியுலகுளோரொவருஞ்சிவநிசியெனவின்றிடவும்.”

“இச்சிவநிசினோற்றியாவாயினுமுன்னிணையடித்தாமரைகருதிப் பச்சிமத்தடைந்தபரிதிபூருவத்திற்பருப்பதத்துதித்திடுமளவு நச்சிநற்பூசைபுரிந்தவரமுத்திநண்ணவும்வேண்டுமென்றிரப்ப வச்சியின்மணிசேருகபூடணனுமுமையவட்கவ்வாமளித்தான்.”

இஃதன்றியும் பின்னோர்காலத்து இருபத்தார்களமூலமாய் இவ் வுலகிற்கு இச்சிவராத்திரியின்மகிமையை விளக்குவான்வேண்டிச் செஞ்சுடராகிநின்றபின்னர் போகத்தானமாகிய சிட்கள சகளமென் னுமவ்வருவுருவத்தினின்று அதிகாரத்தானமாகிய சகளமென்னு முருவத்தைத் தாங்கியருளினார். அவ்விருபத்தார்களும் அத்திருவுரு வைக்கண்டின்புற்றுக்களிப்பெனுங்கடலினுக்கெல்லை காண்கிலராகித் தோத்திரஞ்செய்தனர்.

சிவராத்திரிபுராணம்.

“மாசிமாதத்திற்குமுன்னுமதிக்கலைகுறைந்துதேயு மாசிப்பன்னுன்காம்பக்கத்தரையிருளியாமத்தன்னிற் றேசினுல்லிளங்குஞ்சோதிச்செஞ்சுடராகிநின்ற காசிலாநுதற்கட்பெம்மான்றனதுருக்காட்டிநின்றான்.”

“நீலகண்டமுமெண்டோளுடுந்றியிற்கண்ணுநீறுங் காலின்காயந்தகாலங்கையின்மான்மழுவங்கண்டு மாலவன்வாமத்தன்னின்மலரயன்வலப்பானின்று குலபாணியினைநோக்கித்துதிபலசொல்லலுற்றார்.”

பசுக்கள் பதியை வணங்கியும்பொருட்டே அகம் மொழி தனுவென்னும் முக்கரணங்களும் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் அகம் அவருடைய வடிவைத்தியானஞ்செய்ய உதவுகின்றது. வாக்கு அவருடைய மந்திரங்களைச்செபிக்க உதவுகின்றது. காயம் அவரைபருச்சித்தற்கும் அவரை வழிபடுதற்குமுதவுகின்றது. ஆனால் அவர் இம் மூன்றுக்கும் எட்டுபவரல்லர் அதிமமானவஸ்துவாயிருக்கிறார். அவர் ஒன்றுக்குமெட்டாதவருமல்லர். அறிவுக்கு எட்டுவர் ஆதலால் ஞானிகள் அவரை அறிவினாலைடந்து ஆனந்தமடைகிறார்கள். அதனால் அவ்வணக்கங்களும் புறத்தொழில் அகத்தொழில் அறிவுத் தொழில் என முத்திறப்படுகின்றன. அதனால் கடவுள் இலக்கணமும்

- சொரூபம்=தடத்தம்
- காரணம்=காரியம்
- மெய்=பொய்
- இயற்கை=செயற்கை
- அநாத்=ஆதி

என்றிருவகையாய்க் காணப்படுகின்றன. அக்கடவுள் தோற்ற நாசங்களில்லாதவராதலினாலே, அவருக்கு ஓர் உருவமிருக்குமென்று சொல்ல இடமில்லை. உருவமில்லாமையினாலே ஒரு பெயருண்டென்னவுமிடமில்லை. உருவும் பெயருமில்லாமையினாலே அவருக்கென ஓர் ஊர் உண்டென்று கூறவுமிடமில்லை. இவை இல்லாமையினாலே அவருக்கென ஒரு தொழிலிருக்குமென்று சொல்லவுமிடமில்லை. அவர் அங்ஙனம் தமக்கென ஓர் ஊரும் பேரும் உருவுந் தொழிலும் இல்லாதவராயினும் ஆன்மாக்களிடத்துவைத்த பெருங்கருணையினாலே அவ்வான்மாக்களைப் பந்தித்த பாசத்தை யொழித்து உய்வித்தல் ஏதுவாக ஊரும் பேரும் உருவுந் தொழிலுங்கொண்டருளுவர். அதனால் அவருடையநிலை சொரூபமென்றுந் தடத்தமென்றும் இரு வேறுவகைப்படுவதாயிற்று.

நமது ஸ்ரீ கச்சியப்பசிவாசாரியர் கந்தபுராணத்தில் சிவவணக்கங் கூறியவிடத்து சொரூபநிலையையும், தடத்த நிலையிலுள்ள இலய போகவதிகாரத்தையும் முறையே ஆறு செய்யுட்களாலும் அமைத்துள்ளனவற்றை அறிஞர்கள் யாருமறியற்பாலதே."

## கந்தபுராணம்.

“திருவந்ததொல்லைப் புவனத்தொடு தேவர்போற்றிப்  
பெருவந்தனை செய்தறிதற்கரும் பெற்றியெய்தி  
யருவந்தனையு முருவத்தையு மன்றிநீன்று  
னெருவன்றனது பதந்தன்னை யுளத்துள்வைப்பாம்.”

அருவந்தனையும் — இலயத்தானமாகிய நிட்களமென்னும் அருவத்தையும்.

உருவத்தையும் — அதிகாரத்தானமாகிய சகளமென்னும் உருவத்தையும் என்று கூறினமையால் இவ்விரண்டிற்கும் நடுநின்றபோகத்தானமாகிய, நிட்கள சகளமென்னும் அருவுருவத்தையும், அமைத்துக்கூறினாரென்க.

அன்றி நின்றனென்றமையால் இதற்கப்பாற்பட்டுள்ள சொருபநிலையின் வணக்கத்தையுணர்த்திற்று. இன்னும் இதன் பின்னுள்ள செய்யுள்களில் நீள்கழற்கன்புசெய்வாம் என்றும், அரனடிசென்னிசேர்த்துவா மென்றும், பூங்கழல்கள்போற்றுவாமென்றும், மலரடிபோற்றி செய்துவாமென்றும், திருநடச்செயலையேத்துவாமென்றும் கூறியதுபோலாகாமல் பதந்தன்னை யுளத்துள் வைப்பாம் என்றமையாலுந்தெற்றன விளங்கும்.

ஆதலால் சர்வகருணாநிதியாகிய பரமேசுரபிரபுவானவர் தான் இவ்வாறு திருவுருக்கொண்டு சிருட்டியாதி பஞ்சகிருத்தியங்கையுஞ்செய்து அளத்தற்கரிய சிவவிரதங்களுள் அம்பிகைபூசிக்க மகாசிவராத்திரியின் மகிமையை நந்திதேவருக்கருளிப் பரவச்செய்தனர்.

## மகா சிவராத்திரி விரதபலன்.

## சிவராத்திரிபுராணம்.

“ஆதியிலம்பிகைகோற்றவிரதமிதன்பெருமையெவரளக்கவல்லார்  
சாதிமுறைநெறிதவறுஞ்சண்டாளர்நோற்றிடினுத்தக்கோராதி  
மோதிவருக்கடல்புடைகுமுலகில்விரும்பியபோகமுற்றிப்பின்னர்ப்  
பூதிதரும்பெரும்பாவக்கடல்கடந்துமுத்திநெறிபொருத்துவாரால்.”

ஆவிந்தமறையவர்கட்களித்தாலும்புரவிமகமாற்றினாலு  
மேவிந்தசிவநிசிபோற்பலன்றாராவெனவியத்துவிண்ணினேங்கு  
மாவிந்தநடைபயின் றுவந்தனையகரியுரித்தவரதன்வாமக்  
கோவிந்தனரவிந்தன்கோவிந்தன் முககோக்கிக்கூறிப்போனான்.”

(இன்னும் வரும்).

சு. நடேசதேசிகன்.

தமிழ்ப்பண்டிதன்.

## பசுவைப்பற்றிய ஆராய்ச்சி.

உலகில் அநேகர்கள் எல்லாமிருகங்களைப்போலவே பசுக்களு மொருவகை மிருகமெனக் குறித்திருக்கின்றார்களாதலால், அப்பசுக்களின் மகத்துவத்தை யியன்றமட்டும் ஆராய்ச்சிசெய்து எழுதியிருக்கிறது.

பசுக்களைப்பாதுகாத்துப் பூசிப்பது சிவதருமங்களுளொன்றாமென்று அகத்தியமகாமுனிவருக்குக் குமார்க்கடவுள் உபதேசித்தருளியதாகச் சிவதருமோத்தரத்திற் கூறியிருக்கிறது. அதனையிங்கே பின்னர் விரித்தெழுதப்படும்.

பசுக்களின் சாணமும் நீருமே உலகிற்பயிர்கள் விருத்தியாய் விளைவதற்குச் சிறந்தவுபகரணமாயிருக்கின்றன. திருவள்ளுவநாயனாரும், “ஏரினுநன்றலெருவிடுதல்” எனக்கூறியருளினார். விளைநிலங்களிலே பசுக்கள் சுவாசத்தைவிடுதலும், படுத்துக்கிடப்பதும், நீருஞ்சாணமும்போல மிகப்பயன்றருமென உழவர்களுக்கூறுகின்றார்கள். இவைகளின் பஞ்சகௌவியங்கள், ஆலயங்கட்கும், யாகமுதலியகிரியைகட்கும், பரிசுத்தஞ்செய்வதற்கும், வைத்தியநூல்களிற்கூறியபடி அநேகவிதமருந்துகள் செய்வதற்கும் உபயோகமாயிருக்கின்றன; இவைகளன்றிக் கோரோசனையும் ஆலயங்கட்குபயோகமாகுவதன்றி அநேகவித மருந்துகட்கும் உபயோகமாகின்றது. “பாலு ரெய்யு முணலுற்றார் பாரிற்கொடிய பிணியற்றார்” என்றபடி அவைகளை யுண்போர்க்குப் பிணியில்லையென்பது, யாவருமறிந்தவிஷயமே. ரெய்யும்பாலுஞ்சேராத போஜனமும் பலகாரமும் பிரயோசனமில்லை; ஒளவையாரும்;—“நீநில்லா ரெற்றிபாழ் ரெய்யில்லாவுண்டிபாழ்” எனக்கூறியிருக்கின்றார்.

இன்னும் பஞ்சகௌவியங்கட்கும் விதிப்படி அவைகட்குரிய தேவதைகளை பவைகளில் மந்திரங்களினால் ஆவாகனஞ்செய்து பூஜித்துக் கூட்டியருந்தினார் பாவநீங்குமென்று நூல்களிற்கூறியிருக்கின்ற

னர். திருவிளையாடற்புராணம், வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலத்தில், “ஆணந்தாவினகமணிக்கோடுதோய்த்த நளிர் புனல்குடித்தும்” எனக்கூறியிருத்தல் காண்க. பஞ்சகொளவியம்கூட்டும் விதியைத் தணிகைப்புராணம், அகத்தியன் அருள்பெறுபடலத்தில் சஉஎ, சஉஅ, சஉக, சந௦-ஆங் கவிகளிற்காண்க.

இனி, “ஆபயன்குன்றமறுதொழிலோர் நூன்மறப்பர்-காவலன் காவானெனின்.” எனக்கூறிய குறளுரையிற் பசுக்கள் பால்குன்றிய வழித் தேவர்கட்கு வேள்விசெய்து அவிக்கொடுப்பதில்லை யென்பதும், அதுகொடுத்தற்குரியவர் மந்திரம், கற்பம் முதலிய நூல்களையோத மாட்டாரென்பதும், வேள்வியில்லையாகவே மழையும் பெய்யாதென்பதும் விளங்கக்கூறியிருக்கின்றார்; இதனால், உலகில் மழைபெய்வதற்குப் பசுக்கள் இன்றியமையாச் சிறந்தகாரணமாயிருக்கின்றன வென்பது கருத்தாயிற்று.

இன்னும் இப்பசுக்களின் மகிமையைக்கூறுங்கால், பெரியபுராணத்திலே சண்டேசுரநாயனார், சேய்ஞ்ஞலூர்ப்பசுக்களைமேய்க்கின்ற ஓரிடையன் ஒருபசுவைக் கோல்கொண்டடிக்கக்கண்டு, “ஆவின்பெருமையுள்ளபடியறிந்தார்” ஆகிய அந்நாயனார் அவ்விடையன்மீது கோபமுற்று அவனைவிலக்கிப் பசுக்களின் அங்கங்களிலே தீர்த்தங்கள், முனிவர்கள், தேவர்களெல்லாரும் வசித்திருக்கின்றார்கள்; அன்றியுஞ், சிவபிரான் நிருமஞ்சனங்கொள்வதற்குப் பஞ்சகொளவியங்கொடுப்பனவாயும், சிவபிரானணிதற்குத் \* திருநீறுண்டாகுஞ் சாணத்தைக் கொடுப்பனவாயும், சிவபிரான் உமாதேவியுடனெழுந்தருளும் வாகனமாகிய ரிஷபதேவர் குலமுள்ளனவாயுமிருப்பனவாகும்; இம்மகிமையுள்ள பசுக்களைமேய்க்குந்தொழிலை நீ இனி விட்டுவிடுவாய்! நானே மேய்க்கின்றேனென்று கூறியவனைவிலக்கி, அவ்வூர்மறையோ ரிசைவுபெற்றுக்கொண்டு, கோலுங்கயிறுங்கொண்டு புறப்பட்டு, நல்லபுல்லுள்ள தானங்களிலே கொண்டுபோய் மேய்த்து, நல்லதண்ணீருட்டி நல்லநிழலிலேதங்குவித்த, மாலைப்போழ்தில் வீடு

\* திருநீற்றின் மகத்துவத்தைத் திருஞானசம்பந்தநாயனார் திருநீற்றுப் பதிகத்திலே விரித்துக்கூறியருளியிருக்கின்றது காண்க.

தோறுங் கொண்டுசேர்ப்பாராயினர். இவர் மேய்ப்பதற்குத்தொடங்கிய நாண்முதலாக “ஆயநிராயின் குலமெல்லாமழகின் விளங்கி மிகப்பல்கி - மேயினியபுல்லுணவும் விரும்புபுனலுமார்தலினு-லேயமனங்கொள் பெருமகிழ்ச்சி யெய்தியிரவு நண்பகலுந்-துயதீம்பால் மடிபெருகிச் சொரியமுலைகள் சுரந்தனவால்.” என்றபடி கறவாமலே தாமேபால் சொரியக்கண்டு, அதனைச் சிவபிரானுக்குத் திருமஞ்சனமாகுட்படிசெய்து சிவபூசை செய்தருளினாரென்றும், “இறையோனடிக்கீழ் மறையவனா ரெடுத்துத் திருமஞ்சனமாட்டு - நிறைபூசனைக்குக் குடங்கள்பா னிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள் - குறைபாடின்றி மடிபெருகக் குயிர்தமுலைப்பால் குறைவின்றி - மறையேர்மனையின் முன்புதரும் வளங்கள்பொலியவைகுமால்.” என்றபடி அப்பசுக்களிருந்தனவென்றுங் கூறியிருக்கின்றது.

இவர்மாத்திரமோ! ஸ்ரீகைலாயத்திலே நந்திபெருமானருள்பெற்றிருந்த ஒரு சிவயோகியார் அகத்தியமகாமுனிவரைக் காண்பதற்காகத் தென்றிசைநோக்கிப் புறப்பட்டுக் கேதாரமுதலிய தலங்களைத் தெரிசித்துத் திருவாவடுதறையிலும்வந்து சுவாமிதேரிசனஞ்செய்து காவிரிக்கரைவழி செல்லும்போது, அவ்வாற்றங்கரைக்கருகிலிருக்கின்ற வனத்திலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் தங்களை மேய்ப்பவனாகிய சாத்தனாரிடையன் மூலன் என்பவன் இறந்துகிடக்கக்கண்டு, அவன் சரீரத்தைச்சுற்றிவந்தனைந்து சுழன்று கதறியபூவதைக்கண்டு, அச்சிவயோகியார் அப்பசுக்களின் மகிமையறிந்தவராதலால் அவைகளின்றயரத்தை நீக்கவேண்டுமென்று ஆலோசித்து, இவ்விடையனுயிர்பெற்றெழுந்தாலன்றி யிப்பசுக்கள் துயரநீங்காவென்று திருவுளங்கொண்டு, தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவனுடைய சரீரத்திலே பிரவேசித்துத் திருமூலராயெழுந்தார். உடனே பசுக்களெல்லா மிகமகிழ்ந்து நாத்நழும்ப நக்கி மோந்து கனைத்துவாலெடுத்துத் துள்ளிமேய்ந்தன; பின்பு அத்திருமூலநாயனார்கண்டு திருவுளமகிழ்ந்து, “ஆவினிராமகிழ்வுறக் கண்டளி கூர்ந்த வருளினராய் - மேலியவை மேய்விடத்துப்பின்சென்றுமேய்ந்தவைதாங் -காவிரிமுன்றுறைத்தண்ணீர் கலந்துண்டு கறையேறப்பூவிரிதண் புறவினிழ லினிதாகப் புறங்காத்தார்.” என்றபடி, அவை

மள் மேயுமிடத்திற் சென்று மேய்த்துக்காத்து அந்திக்காலத்திலே அவைகளைச் சாத்தனூரிலே வீடுகடோறும் புகச்செலுத்தினாரெனத் திருமூலநாயனாரும் பசுக்களின் மகிமையை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதனைப்பெரியபுராணத்தில், திருமூலநாயனார் புராணத்திற்காண்க.

இனிச், சிவதருமோத்தரத்திற் கூறியவாறு பசுக்களினுற்பத்தியும், அவைகளின் மகிமையும், அவைகளாலெய்தும் பயனும் வருமாறு:—

திருக்கைலாயமலையிற் சிவபெருமான் சந்திதியிலே ரிஷபமிருக்கின்றது. அதன்பக்கத்தே, நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமரை யென ஐவகைப் பசுக்களிருக்கின்றன; அவைகளைச் சிவபெருமான், உயிர்கட்கிரங்கிப் பூவுலகிற்பிறக்கும்படி செய்தலால், அவைகள் பாற்கடலிற்பிறந்துவந்து, இவ்வுலகில் வாழ்வார்க்குத் துன்பங்களை நீக்கி வரங்களைக்கொடுக்கின்றன. நந்தை கபிலநிறமும், சுபத்திரை கருமைநிறமும், சுரபி வெண்மைநிறமும், சுசீலை தாமநிறமும், சுமரை தாமிரநிறமும் பெற்றிருக்கும்.

இவ்வைவகைப்பசுக்களின் பெயரைக்கூறிப் பூசைசெய்து அவற்றினுண்டாகிய, பால், தயிர், நெய், கோமயம், கோசலம், கோரோசனையாகிய அறுவகைப் பொருளையுஞ் சிவபெருமானுக்கு எப்பொழுதும் அபிடேகஞ்செய்யவேண்டும். (கோரோசனை எப்பொழுதுங் கிடைத்தலருமை நோக்கி யதனைவிடுத்துப் பெரும்பான்மையாகப் பஞ்சகொளியம் எப்பொழுதுங்கிடைப்பதால் தேவாரத்தில், “ஆவினுக்கருங்கலமரனஞ்சாடுதல்” எனக்கூறியருளினார்.)

பசுக்களின் கொம்பினடியிலே பிரமணம், திருமாலுமிருப்பார். கொம்பினுனியிலே கோதாவிரி முதலிய தீர்த்தங்களுஞ் சராசரமாகிய உயிர்களுமிருப்பன. சிரத்திற் சிவபிரானிருப்பார்; நெற்றியிற் சத்தியிருப்பார், மூக்குதுனியிற் குமரக்கடவுளிருப்பார்; மூக்கினுள்ளே இந்திரன்முதலிய தேவர்களிருப்பார்; இவ்விடே காதுகளினைவிடில் அச்சுவிநிதேவர்களும், கண்களிடத்துச் சூரியனுஞ் சந்திரனும்,

தந்தத்தில் வாயுவும், நாவில் வருணனும், நெஞ்சிற் கலைமகளும், மணிகளினிடத்தில் இயமனுமியக்கரு மிருப்பார்கள். உதட்டில் உதையாத்தமனத்துக்குரிய சந்திதேவதையும், கழுத்தில் இந்திரனும், முரிப்பில் அருக்கரும், மார்பிலே சாத்தியரும், நான்கு கால்களில் வாயுவும், முழந்தாளிலே மருத்துவருமிருப்பார்கள்; காற்குளம்பு துனியில் நாகர்களும், குளம்புநடுவிற் கந்திருவரும், குளம்பின்மேலிடத்தில் அரம்பையரும், முதுகில் உருத்திரரும், சந்துகளில் அட்டவசுக்களும், அரையிற் பிதிரர்களும், யோனியிற் சத்தமாதர்களமிருப்பார்கள். அபானத்தில் இலக்குமியும், அடிவாலில் நாகாதிபருமிருப்பார்; வாலுரோமத்தில் சூரிய னொளியும், நீரில் ஆகாயகங்கையும், கோமயத்தில் யமுநாநதியுமிருக்கும்; உரோமங்களில் மாதவர்களிருப்பார்; வயிற்றிற் பூமிதேவியிருப்பார்; கொங்கையில் எல்லாக்கடல்களுமிருக்கும்; வயிற்றிற் கருநபத்தியமும், இருதையத்தில் ஆகவரீயமும், முகத்திலே தக்கிணைக்கினியும், எலும்பினிடத்துஞ் சக்கிலத்தினிடத்தும் யாகத்திற் பொருந்திய கிரியைமுழுதும் பொருந்தும். எல்லாவங்கத்திலுங்கற்புடை மடவார்களிருப்பார்கள்.

இவ்வாறு தெய்வங்களெல்லாம் ஒவ்வொரு அவயவத்திலும் வசிப்பதனால் அப்பசுக்களைத் தேவாலயமென்றே கொள்ளல்வேண்டும். இம்மகிமைபெற்ற பசுக்களைமேய்த்தாலும், நடத்தினாலுங்கையிற் புனமுருக்கங்கோல்கொண்டு மெல்லமெல்ல வொற்றியொற்றிக் கெச்ச கெச்ச வென்று செலுத்தவேண்டும்; இவ்வாறுசெய்வார் சிவலோகத்தில் வாழ்வார். இரக்கமில்லாமற் கோபித்து வன்சொல்லால் அதட்டியடித்து வருத்துகின்ற அறிவில்லார் திக்குழியாகிய நரகில் வாழ்வார்கள்.

இப்பசுக்களைப் பூசைசெய்வார்கள் மேலான பதவியடைவார்கள். பூசைசெய்யாமலும், வணங்காமலுமிருப்பவர்கள் தீவாய்நாகில் வாழ்வார்கள். புல்லைநாவின்கொடுத்து வணங்கி வாழ்க்துவோரும் இருளிணீங்கிச் சிவலோகத்திற் சுற்றத்தோடு வாழ்ந்திருப்பார்; திருமந்திரத்தும், “யாவர்க்குமாம் பசுவிற் கொருவாயுறை” என்ற ருளியிருக்கின்றார்.

பால், தயிர் முதலியவைகளைச் சிவபிரானுக் குபயோகமாகச் செய்தோர் சிவலோகம்பெறுவார். தாங்களே புசிப்போர் தீவாய்நரகஞ் சேர்வார்கள். இவைகளைக் கையாற்றொட்டாற் சகலபாவமுங் குறைந்துவிடும்.

இனிப், பசுக்கள்வசிக்குங் கொட்டிலைக் கூறப்படும்:—கீழ்த்திசையிற் பொருந்தவைத்துச் சுவர்ப்புறத்தே நான்குதிசையினும் தேவர் கட்கிசைந்த இடஞ்செய்யவேண்டும். கீழ்த்திசையிலே தூர்க்கைக்குந், தென்றிசையிலே பஞ்சுகளையங்கட்கும், மேற்றிசையிலே கண்பதிக்கும், வடதிசையிலே சந்திரனுக்கும், நந்திக்குங் கோயில் செய்யவேண்டும்.

கீழ்த்திசையாயிலிருபக்கத்திலும் நந்தி மாகாளரென்றுசொல்லப்படுமிருவரையும் பிரதிட்டைசெய்யவேண்டும். மதிலின்மேல் இடபங்களையமைத்து வைக்கவேண்டும். சண்ணச்சாந்தின்று மண் சாந்தாற் செய்வதாயிருந்தால், நதிக்கரைமண், தடாகக்கரைமண், வில்வத்தடிமண், புற்றுமண், அரசடிமண் இவைகளைப் பஞ்சுகளையித்துடன் குழைத்துச் சேர்த்துக்கொள்க.

கொட்டிலச்செய்தபின் அயனிரயரனார் மூவர்க்கும் அவரவர்க்குரியபடி இடஞ்செய்து தாபிக்கவேண்டும். முதிர்ந்தகன்றுகள் தங்குமிடமும், இளங்கன்றுகள் தங்குமிடங்களும், நோய்நீக்குமிடங்களுஞ் செய்யவேண்டும். நோயுற்றபசுக்களை நோய்நீக்குமிடத்திற் புகுவித்து அவசரப்படாமலே மருந்துகொடுத்து நோய்நீக்கவேண்டும். நாற்றிசையிலும் வாயில்செய்து பின்பு சண்ணும்பிணைற்றீற்றி யழகாகச் செய்யவேண்டும்; கொதுகுகள் பொருந்தாமற் கோமய கோசலங்களைத் தினந்தோறுஞ் சுத்திசெய்யவேண்டும்; கொட்டிலுள்ளே அகிற்புகை முதலிய தூபங்களையுந் தீபங்களையும், நிறைத்துவைத்து மலர்மாலைதூக்கி யலங்கரித்துப் பசுக்களை யுள்ளே புகச்செய்யவேண்டும்.

புகச்செய்யும்போது சுவஸ்தி என்றசொல்லைச் சொல்லிப் பையப் பையப் புகச்செய்யவேண்டும். வள்ளைக்கொடியாற்செய்த பாய்

விரித்திருக்கவேண்டும். நல்லபுல்லையு முணவாகச் செய்திருக்கவேண்டும். அட்டமிதோறு நீராட்டிப் பூவாலருச்சித்துத் தூபதிபங்காட்டி அன்னமுதலிய நிவேதனஞ்செய்து தண்ணீருமூட்டிப் பசுக்களை மகிழ்ச்சிபுறச் செய்யவேண்டும். பசுக்களுக்குக் கொட்டிலைச் செய்தவர்கள் சூரியனுள்ளவரையுஞ் சிவலோகத்தில் எல்லாப்போகத்தையு மறுபவித்திருப்பார்கள். சிவபிரான் றிருமுடிக்குப்பான் முதலியவற்றையபிடேகம் செய்பவரும் அடியார்களுக்குப் பாசசத்துடன் அமுதூட்டினவர்களும் சஞ்சிதமுதலிய விணைகணீங்கச் சிவசாயுச்சியம் பெறுவார். பசுக்களை விதிப்படி உலகத்தார் காக்கக்கடவார். காவாதவர்களை அரசன்கொபித்துக் காக்கும்படிசெய்தாற் சிவலோகத்தை யடைவான். அப்படிக்காக்கும்படிசெய்யாத அரசன் நரகத்தையடைவான். முதுவேனிற்காலமுதலிய காலங்களிற்குளிர்ச்சியுள்ள மலைப்பக்கமுள்ள வனமுதலியதானங்களின் மேய்த்துக்கொல்லவரும் புலியையுங் கொல்லவேண்டும். பசுக்கள் தினவுநீங்க உரிஞ்சுதற்குரிய கற்றுணுகிய † ஆவுரிஞ்சுதறியை மந்தைமுதலிய இடங்களிலே நாட்டினவர்களும், பசுக்களைச் சிவபிரானுக்குத் தானங்கொடுத்தவர்களுஞ் சிவலோகத்தி னெடுங்காலமுறைவார். பசுக்களை ஆசிரியனுக்குதலியவர்களு மிப்பலனை யடைவார். சிவபிரானுக்குக்குற்ற மற்ற இடபத்தைத் தானஞ்செய்தவர் அவ்விடத்தின் உரோமமொன்றுக்கு ஆயிரம் தேவவருடஞ் சிவலோகத்திற் புத்திர பௌத்திரருடன் போகந்றுய்ப்பார்கள். இடபத்தை வாகனமாகவேறிச் செலுத்துவோர் நரகத்தையடைவார்; அதனைத்தடுக்காத மன்னவனு நகரத்தை யடைவான். இடபத்தினையு மலட்டுப்பசுக்களையும் பாரமான பண்டங்களைச் சுமக்கும்படிசெய்தவர்களை அரசன்றண்டிக்கவேண்டும். பாரங்களைச் சுமத்தினோர் அப்பாவநீங்கச் சிவபிரானுக்குப்பதினொருவெள்ளை ரிஷபத்தைத் தானஞ்செய்து ஒருவருடம் பசுக்களை மேய்க்கவேண்டும். சிவபிரானுலயப்பணிக்காக இடபங்களைத் தானஞ்செய்தவரும், இளைத்தபசுக்களை வளர்த்தவருஞ் சிவலோகம் பெற்று

† ஆவுரிஞ்சுதறிடுதலை, ௩௨-தருமங்களுளொன்றாகவும், ஆக்களுக்கு இரைகொடுத்தலையும், ௩௨-தருமங்களுளொன்றாகவும், காஞ்சிப்புராணம்-கழுவாய்ப்படலம் ௨௩௮, ௨௩௯-ஆஞ்செய்யுட்களிற் கூறியிருக்கின்றார்.

வாழ்வார். கன்றுகள் வயிறுநிறையக் குடித்தபின் பாலைக்கறந்தவர்களும் சிவபுராஞ்சேர்வர். கன்றுக்குக் குறைவாகும்படி பால்சுரந்தவர்கள் பசியிருந்துமுளப் பற்றென்றுமில்லாமல் நரகடைவார்கள்; பின்பு பூமியிற்பிறந்து கடும்பசியுடன் வீடுகடோறுமிரப்பார்கள். சண்டாளர்கள் பசுக்கொட்டிலிற் புகுந்தால் அளவில்லாதகால நரகடைவார்; அவர்க்குப் பரிசாரமில்லை. பசைவர்வந்து பசுக்களைத்திருடவரின் விரைந்துகாக்கவேண்டும்; (இதனைப் பாரதத்தில் நிரைமீட்சிச்சுருக்கத்திற் காண்க.) அஃது அரிதாயின் உயிரைக்கொடுத்தாயினுங் காத்தவர் சிவலோகஞ்சேர்வர். இவ்வாறே திருத்தணிகைப்புராணம் அகத்தியனருள்பெறுபடலத்திலுங் கூறியிருக்கின்றார். நிரைமீட்சியை மறநிலைபறமெனக் கூறியிருக்கின்றார். பிங்கலநிகண்டு-எசுஉ-ஆஞ்செய்புளிற் காண்க.

இம்மகமைபொருந்திய ஒரு பசுக்கன்றின்செய்தி பெரியபுராணத்திற் கூறியவாறுவருமாறு:—திருவாரூரிலே மதுச்சோழமகாராசன்மைந்தன் திருவீதியிற் பவனிவருங்காலத்தில் ஒருபசுக்கன்றுதுள்ளி அவன் நேர்க்காலடியில் வீழ்ந்திறந்துபோயிற்று; அதனைக்கண்ட தாய்ப்பசுக் கதறிவருந்திச்சென்று அரண்மனைவாயிலிற் கட்டியிருக்கின்ற மணியைக்கொம்பிலைடித்தது; உடனே அம்மணியினேசையை மதுச்சோழமகாராசன் கேட்டு வெளிவந்து நடந்ததை விசாரித்துப் பசுவின் வருத்தத்தைநோக்கித் தானும் பெருந்துயரமுற்றான்; அதுகண்டு மந்திரிகள்வணங்கி நூல்களில்விதித்தபடி பிராயச்சித்தஞ்செய்யலாகும்; திருவுளந்தளர வேண்டாவென்றுகூறினார்கள். அவ்வரசன் கேட்டு நீங்கள்சொல்லும் பிராயச்சித்தம் இப்பசுவறுநோய்க்கு மருந்தாகுமா? “ மாநிலங்காவலனாவான் மன்னுயிர்காக்குங்கலைத்-தானதனுக் கிடையூறு தன்னூற்றன்பரிசனத்தா-லானமுறுபகைத்திறத்தாற்கள்வராலுயிர்தம்மா - லானபயமைந்துந்தீர்த்ததற்காவானல்லனே.” எனக்கூறியிப்பசுவற்ற தயரத்தையானு முறவேண்டுமென்று ஒருமந்திரியைநோக்கி இம்மைந்தனை அவ்வீதியிலே கிடத்தித் தேர்ச்சுக்கரத்தை யவன்மீதுசெலுத்துவாயென்றுகூற அம்மந்திரி அஞ்சி அவ்வாறுசெய்யாது தன்னுயிரைநீக்கினான்; உடனே “ ஒருமைந்தன் மன் குலத்துக்குள்ளானென்பது முணரான் - மருமந்தன்

வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்-பருமந்தன்றேராழியுறவூர்  
 ந்தான்மறுவேந்த - னருமந்தவரசாட்சியரிதோமற்றெளிதோதான் ”  
 என்றபடி தன்மைந்தனைத் தானேகொண்டுசென்றுவீதியிற் கிடத்தித்  
 தன்றேர்ச்சக்கரம் அவன்மேலே செல்லநடத்தினான். இதனைக்க  
 ண்ட “ மண்ணவர்கண்மழைபொழிந்தார் வானவர்பூமழைபொழிந்  
 தார்” சிவபிரானும் இடபாருடராய்க் காட்சிகொடுத்தருளினார். “அந்  
 நிலையே யுயிர்பிரிந்தவான்கன்றுமவ்வரசன் - மன்னுரிமைத்தனிச்சகன்  
 று மந்திரியுமுடனெழலு-மின்பைபரிசானுனென் றறிந்திலன் வேந்த  
 னும் யார்க்கு - முன்னவனே முன்னின்றான் முடியாதபொருளுள  
 தோ ” என்றபடி சுங்கன்றும், அரசன்மைந்தனும், மந்திரியுமுயிர்  
 பெற்றெழுந்தார்கள்.

சே. ரா. சுப்பிரமணியக் கவிராயர்,

சைவநூல் பரிசோதகர்.

## புத்தகக்குறிப்பு.

சிவரகசியம்:—இந்தூல் முதலிரண்டு அம்சங்களும் மூன்றாவது அம்சத்தின் முதற்பாகமும் பிர்ம்மபூ மருவூர்-கணேசசாஸ்திரியா ரவர்களால், வடமொழியினின்றும் தமிழ்நடையில் மொழிபெயர்க்கப்பெற்று, கயப்பாக்கம் ஸ்ரீமாந்-சதாசிவ செட்டியாரவர்களால் அச்சிடப்பெற்று வெளிவந்திருக்கிறது. இது சைவசமய சம்பிரதாயங்களையும், சிவஸ்தோத்திரங்களையும், ஸ்தலாரண்ய தீர்த்தமாகாத்தியங்களையும், சிவபூசைமகிமை முதலியவற்றையும் கதைப்போக்காக யாவருமுணரூம்படி பெளியநடையில் எழுதப்பெற்றிருப்பதால், சைவசமயசம்பிரதாயங்களை பறியவிரும்பும் சிவநேசச்செல்வர்களால் மிகவும் பராட்டத்தக்கது. இதன் விலைவரம் வேண்டுவோர், கயப்பாக்கம் ஸ்ரீமாந்-சதாசிவ செட்டியாரவர்களுக்கு, சென்னை தங்கசாலைத்தெரு, 497-நெம்பர் சிவரகசிய மந்திரத்துக்கு எழுதிக்கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்ரீமத்-சந்தரமூர்த்திஸ்வாமிகள் திருவாய் மலர்ந்தருளிய. தேவாரத்திருப்பதிகங்கள்:—காஞ்சிபுரம் மஹாசித்வான் ஸ்ரீமத்-இராமாநந்த யோகிகள் எழுதியபதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேடவுரைகளுடன், ஸ்ரீமாந்-பு. சண்முகமுதலியாரவர்களால் சஞ்சிகை ரூபமாக அச்சிடப்பட்டு முதலிரண்டு சஞ்சிகை வெளிவந்திருக்கின்றன. பிரிண்டிங் 32-பக்கங்கொண்ட சஞ்சிகை1-க்கு விலை அரை-2. வேண்டுவோர், ஸ்ரீமத்-பு. சண்முகமுதலியாரவர்கள், நெ. 51-ஆறு முகம் தெரு, ஐரர்ஜடவுண், சென்னை என்ற விலாசத்துக்கெழுதிப்பெற்றுக்கொள்ளலாம்.

இளைஞர்தாவரநூல்:—இது, ஆல்காட்பீஸ்கூல் டிரெயினிங் வகுப்புகளுக்கு டைரெக்டராயிருந்து தற்காலம் வோரீஸ்காலேஜ் லோயர்ஸ்கூல் குப்பர்வைசராயிருக்கும் Mr. ம. சி. இராஜா அவர்களால் எளிய தமிழ்நடையில் எழுதப்பெற்றது. இது தாவரநூலுணர்ச்சி

சிக்கு முதலில் வேண்டிய இன்றியமையாத விஷயங்களை இளைஞர்களுக்கு இனிது விளங்கும்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதி, 48-பக்கமடங்கிய சிறிய புத்தகமாக அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது. இதில், 1. பிரவேசம், 2. விதைமுளைத்தல், 3. வேர், 4. அடிமரம், 5. இலை, 6. புஷ்பம், 7. கனியும்வித்தும், 8. விதைகள் ஆங்காங்குப் பரவிமுளைக்கும் விதம், 9. மற்றைமரங்களில் தோன்றிவளர்கின்ற செடிகள் முதலிய, 10. செடிகளின் வகைகளென்றும் விஷயங்கள் அடங்கியுள்ளன. இதன்விலை அணை-6.

வேதாந்ததீபிகை என்னும் மாதாந்தத் தமிழ்ப்பத்திரிகை:—இது ஸ்ரீ அகோபிலமடத்தின் சிஷ்யசபையாரால் டிம்மிநாற்பதுபக்கமடங்கிய சஞ்சிகையாக வெளியிடப்பெற்று முதலிரண்டு சஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. தற்காலம் வெளிவராமலிருக்கும் சம்ஸ்கிருத நூல்களிலும், தமிழ்நூல்களிலும் அழுந்திக்கிடக்கும் விசிஷ்டாந்வைத மதத்தின் விசேஷதத்வார்த்தங்களை அந்யமத நூஷணமில்லாமல் வெளியிடுவது இதன்நோக்கமெனத்தெரிகிறது. இதில் விசிஷ்டாந்வைதமத சம்பந்தமான உபந்நியாசங்களும், வேதாந்தார்த்த விசேஷ விசாரங்களும் புராணகதைகளும் ஆசார்யசரித்திரங்கள்முதலிய சபைக்கு வேண்டுவனபிறவும் வெளியிடப்படுகின்றன. இதற்கு விஷ்யப்ரதானம் செய்பவர்கள் உபயவேதாந்த பாரங்கதர்களாகவும் சாஸ்த்ரசம்பந்நர்களாகவும் காணப்படுதலால் பாரலௌகிக புருஷார்த்தங்கள் ப்ரமாணங்களைக்கொண்டு இதில் நன்கு விவகரிக்கப்படுமென்று தோன்றுகின்றது. வேண்டுமிடங்களில் சம்ஸ்கிருதவசனங்கள் கிரந்தாக்ஷரங்களால் எழுதப்பெற்றிருப்பதால் ஸம்ஸ்கிருதம்வல்லவர்களுக்கு எளிதிற்பொருள்விளங்குவதாகவும், அதுவல்லாதார்க்கு நாளடைவில் அவ்வன்மையுண்டாதற்கேதுவாகிய வாக்கவல்லபத்தை யுண்டாக்கவல்லதாகவுமிருக்கிறது. இது மதசம்பந்தமான கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்தற்கு ஏதுவாயுள்ளது. இதன் வருஷசந்தா நூ. 2. தனிப்பிரதி அணை-3. வேண்டுபவர்கள் வேதாந்ததீபிகைமானேஜர், மயிலாப்பூர், சேன்னை என்னும் விலாசத்துக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்தோத்ரமஞ்சரி:—இது யாழ்ப்பாணத்து நல்லூர் உபயவேதா கமபண்டிதர் ஸ்ரீமான்-ந. வே. கனகசபாபதி ஐயரவர்களால் தொகுக்

கப்பெற்றது. இது நித்திய நியமமாகவேனும் புண்ணியகாலங்களிலேனும் ஆலயதர்சனம் செய்யுங்கால் விநாயகக்கடவுள் முதலிய மூர்த்திகளைத் துதித்தற்குரிய தோத்திரச்செய்புள்களைத் தொகுத்தும் சிவாலயதரிசனவிதியும், சிவபூசைக்குறுப்பாகிய சிவ புண்ணியங்களும் பிறவும் விளங்குமாறு மேற்கோள் காட்டிச் செவ்வியநடையிலெழுதியும் முடிக்கப்பெற்றிருக்கிறபடியால் சைவசமய சம்பிரதாய நித்யக்ரமாநுஷ்டான விதிகளையறிய விரும்புவோர்க்கு மிகவும் பயன்படத் தக்கது.

1 மாறன்கோவை, 2. ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ், 3. திருவேங்கடவுலா, 4. அழகர்கிள்ளைவிதோது, 5. ஆண்டாள்சந்திரகலாமாலை என்னும் இப்புத்தகங்கள் ஐந்தும் கோயம்புத்தூர் ஸ்ரீமேடு ஸ்ரீமாத்-மு. வேணுகோபாலசாமி நாயுடு அவர்களால் பிழையறப்பரிசோதித்து அச்சிற் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்துள்ளன. இவை தமிழிலக்கியங்கற்குமாணவர்களுக்குப் பயன்படத்தகுவன.

இராமாநுஜதாசர்சரிதை:—இது 1028-செய்யுளடங்கிய 18-சருக்கங்களாக அரியக்குடி, சா. கி. அரங்கநாதச்செட்டியாரால் இயற்றப்பட்டு ஷையர் குமாரர் ஸ்ரீமாத்-சா. கி. ரெ. இலக்குமணச்செட்டியாரவர்களால் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்திருக்கிறது. இதனால் சரித்திரநாயகராகிய ராமாநுஜதாசர் வைஷ்ணவசமய சம்பிரதாயப்படியொழுக நற்கதியடைந்தாரென்பதும் வேண்டும்பிறவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

சித்தாந்தசிகாமணி:—இது வீரசைவசித்தாந்த மினி துவிளங்குமாறு துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகளால் வடமொழியினின்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்கு அச்சமயவுண்மைகளை நன்குணர்ந்த ஸ்ரீமாத்-செ. நாகிசெட்டியாரவர்களால் லெழுதப்பெற்ற பதவுரை விசேடவுரைகளுடன் விஷயகுசனம் சிவப்பிரகாசசுவாமிகள் வரலாறுமுதலிய பிறவும்கேர்த்து நன்குபதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இது வீரசைவ சித்தாந்த தத்வார்த்தங்களைப்பற்றிய நியவிரும்புவோர்க்கு மிகவும் பயன்படத்தக்கது. இதன்விலை ரூ. 2.

பத்திராதிபர்.

உ

## மதுரைத் தமிழ்ச்சங்கம்.

இச்சங்கத்தார் 1911-**வா** சாதாரண **வா** தைமீ 10, 11, 12-தேதிகளில் நடாத்திய தனித்தமிழ்ப் பரீட்சைகளில் தேறிப் பரிசும், யோக்கியதா பத்திரமும் பெறும் மாணாக்கர்களின் விவரம்.

பிரவேசபண்டித பரீட்சை.

II-வது வகுப்பு.

1. 1. K. இராமானுஜையங்கார், சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை  
மதுரை.
2. 5. சே. ரா. திம்மப்பையர், சமயசங்கிலிகிராமம், சேலம்.
3. 2. K. S. வெங்கட்டராவ், சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை  
மதுரை.
4. 3. வி. சிங்காரவேலங்கராயர், இளங்காடு, தஞ்சை.

